

ஸ்ரீ :

கான வித்யா ப்ரகாசனி.

(ஓர் இனிய மாதப்பத்திரிகை.)

தெள்ளுற்ற தமிழ்முதின் சுவைதண்டார்
இங்கமரர் சிறப்புக்கண்டார் — பாரதி.

மலர் 1.	}	மார்ச்சு-1932.	}	இதழ் 6.
---------	---	----------------	---	---------

பறவையின் சிந்தனை.

(முட்டைக்கரு)

1. முற்றுங்கருவாகி—நூறு சிறு
முட்டையில் வாழ்க்கையிலே
சுற்றுமூலகெனக்கும்—உருண்டவென்
தோடாயிருந்ததம்மா.

(கூட்டிற்குஞ்சு)

2. குஞ்சப்பருவத்திலே—பிற்தொரு
கூட்டிற்குஞ்சையிலே
விஞ்சமூலகினையான—உலர்ந்தபுல்
விடாகக் கண்டேனம்மா.

(இறகு முளைக்கும் சிறபறவை)

3. இறகு முளைக்கையிலே—பறந்திட
யானும் பழைக்கையிலே
விஞ்சமூலகெனக்குத்—தழைகொடி
கேரிட மானதம்மா.

(பறக்கும் பெரும்பறவை)

4. நீண்ட வெளிவரவே—உயர்ந்தவின்
நீலங்கெரிந்ததம்மா
ஆண்டவன்றி எவர்—உலகை
அறிந்திட வல்லாரம்மா.

—தேசிகவிநாயகன்.

க - சீ - சீ - சீ - சீ - சீ - சீ - க
 ம னி த னி ற் கடவுள் .
 (கத்தானந்த பாரதி.)
 (முன் 170-ம் பக்கத்தின் தொடர்ச்சி.)
 க - சீ - சீ - ஷ
 டி - சீ - சீ - க

மணி வாசகரும், சம்மங்ஞரும் உலவிய நாட்டில் மேனுட்டுக் குப்பைக் காட்டினின்று பொருக்கியெடுத்த நாத்திகப்போதைகளான இங்கர் சாலையும், ஹெக்கிலையும் போற்ற உங்கள் மனச்சாட்சி இடமளிக்கின்றதா! அந்தோ! மேனுட்டிலேயே இவர்களை மன்றையிலிட்டது அடக்கி விட்டனர். ஹெக்கல் உலகின் பிறப்பைப் பற்றி ஏழுதிய நாத்திகநூலைக்கண்டித்து ("Heckle heckled") ஹெக்கன் வெக்கரிக்கப்பட்டார். அன்பர் கான் இது செல்லாது. இது மனித அறிவை பாதாளத்தில்! நாழ்த்துவதாகும். ஆண்மையிலாக ஆண்டவை யறிந்த பெரியோர்கள் இத்து சம்து தமிழ் நாட்டிலேயே உள்ளனர். அவர்களைச் சாருங்கள். உங்கள் அறிவு நாளைவில் விரிந்து நீங்களும் ஆண்டவை உங்களுடன் காணலாம். தான் ஆண்மா; ஆண்மாகெய்வும், எல்லாம் அதன் மயம் என்ற அறிவின்றி. மனித வலகம் அல்லறப்பட்டு அகந்தைப்போசையில் முட்டி மோதி உலகை ரண களமாக்குவதற்குத். ஆத்ம ஞானமின்றியும் மனிதன் உண்டுறங்கிக் குட்டி போட்டு பண்டிரிட்டி அமுல் செலுத்தி வாழ்ந்து மாளலாம்; ஆத்மஞான மில்லாமலும் ஆண் பெண்கள் இச்சைப்படிக் கூடிக்களிக்கலாம்; ஆனால் அவர்கள் ஆட்டமெல்லாம் இருவில் முடியும், மனச்சாங்கி யிராது. பிணியும், கவலையும், போரும், பொருமையும் போட்டியுமாகவே வாழ்வு முடியும்! தன்னையறியாத அறிவிலிகளாலேயே உலகில் பலஜாதி நிறப்போரட்டங்கள் பிறக்கன; தான் ஆக்மா, உலகுயிர்கள் ஆன்மயம், தன்மயம், என்ற அன்புண்மையற்ற திருவிலிகளால்தான் மனித சமூகம் மூடப்பழக்கங்களால், பலவகையான இடர்ப்பட்டலைகின்றது. தன்னை ஆண்மாவென்றநிபவன் பிறர் தமது பக்குவத்திற்கேற்றபடி படிப்படியாகக்கொண்ட வழிபாடுகளைத் தூற்றமாட்டான். ஆனால் இது வழியென்று அவற்றினும் ஒரு உயர்ந்த நெறியைத்தான் அனுட்டத்துக் காட்டுவான். தமிழர் அப்படி ஆக்மசாங்கி பெற்று உதாரணமாக விளங்கும் பெரியேர்கள் இன்றும் எம்மதிரே விலவு கின்றனர்.

அத்லாண்டிக் பெருங்கடல்கூட நாத்திகமுழக்கத்தை விடுத்து உண்மையை ஆவலுடன் தேடித்தேடி பாரதநாட்டின் தத்துவ அறிவைக் கூவி யமைக்கிறது. நாத்திகம் பேசிய எபர்ட் ஸ்பென்ஸரும் ஒரு சக்தி உலகை யாளுவதை முடிவில் ஒப்புக்கொண்டார். “இயந்தையே எல்லாம் செய்கிறது. கடவுளில்லை” எனக்குறிவுந்த ஹரக்ஸ்லி எனும் அறிவு நூல் ஆராய்ச்சிக்காரரும் ஒருபுண்ணையறுக்கையில், வெண்ணிரத்தத்தின் திறமையைக்

கண்டு, ஒரு உயர்பொருள் இருக்கவே வேண்டுமென்னும் முடிவிற்கு வங்தார். இருதயத்துடிப்பையும், இரத்தச்சிவப்பையும் இன் னும் பெளதிக ஆராய்க்கி ஊட்குவி அறியமுடிவதில்லை. உடற்கூற நூலாரும் (anatomists) இரத்தா சமக்கிலுள்ள ஒருக்குப்பின் நுட்பத்தை அறியவொண்ணாது, அதற்கு (Bundle of His) அவன் மூட்டை எனப்பெயரிட்டு விட்டனர்.

அவன் மூட்டையை மூற்றும் அலிழ்க்குத்துச் சோதித்து அங்குஷ்ட மார்த்தமான புருஷனை, மின்னல்போன்றூரிகும் தெய்வசக்தியை அதிற் கண்டுபிடித்தவர்கள் நமது பாரதநாட்டு மஹாங்களே. நமது தமிழ் முனிவரே! தெய்வம் உண்டு: அதை அனைவரும் காணலாம்; இதயத்தினின்று அது அனைவரையும் தன் இன்பத்திற்குக் கூவியனமுக்கிறது ஒவ்வொருவரும் தம்மை உன்மூகப்படுத்தி கோக்குங்கள்; தெய்வத்தின் அமைப்பைக்கேட்கலாம்; அது என்ன சொல்கிறது?

(அடானு)

விட்டா—அச்சம் விட்டா—மோகம்
விட்டா—சினம் விட்டா—ஞெஞ்சே
வீரம் வீரமென்றே நூறுதரஞ்சொல்லப்
பட்டா—வழிபட்டா—தீரப்பட்டா!

சுட்டா—பொய்யைச்—சுட்டா—மாயன்
சுட்டா—சோம்பைச்—சுட்டா !
குதுவா—தாகிய—வேதனைப் பேயினைச்
சுட்டா—அகஞ்—சுட்டா !

கள்ளத்தன முன்னைக் கொள்ளை கொள்ளாது கண்
விழிடர்—உளம் விழிடா—ஞானம் விழிடா !
உள்ளத்தை மென்னவுன்—ஞானை நிலையினில்
ஊன்றடா—நன் கண்றடா !

ஆசையாங் காரத்தை யாணிவேவுருடன்
அறுடா—அஹம்—அறுடா—உடன்
பேசிடுஞ் சக்தியுன் பேரின்பத்திலதைப்
பெறடா—ஞானம்—பெறடா !

கோவில் கொண் பெங்குஞ்செங்கோல்செய் சக்திக்குன்றனக்
கொட்டா—அன்பிற்கொட்டா—மூற்றுங் கொட்டா !
ஆவிமுழுதும் ப்ரம்மாநங்த மானங்தம்
அடைடா—சத்தம்—அடைடா !

இவ்வழைப்பைக்கேட்டு அதன் வழிசின்று தெய்வபரிசுத்த விலை பெற்ற பெரியோர் எண்ணிலர்.

“ நிரிடை உப்பும், நிலத்திடை அப்பும், தாயிடைச் சூலும், தவிரிடைத் துவரும், தீயிடை வெம்மையும் செறிந்தாங்கன்ன அறிவிடை ஈசன் அமர்ந்தாங்குறவே.” எமது அறிவினிடை நீக்கமற நிலவும் ஒரு தண்ணீருப்போர் காணலாம். அகங்கதயற்ற அதுவே சினைப்பானர் உணரலாம்; உணரலாம், உணரலாம், உறுதி, உறுதி, உண்மை. அதை அறியும் அறிவு தெய்வப்புலமை (Cosmic consciousness), விஞ்ஞானம், எனப்படும். அவ்வறிவற்று, அப்பொருளுடன் இடையருது ஒன்றிப்பழகினவன் கடவுளாகிறான். அந்த ஞானசம்பந்தத்தையே சகஜ மாக்கினவன் அவ்வணர்வட நேயே உலகையும் நூரலாம். சம்மாதர், ஆழ்வார்கள், அப்பர், வள்ளாலார், ஏசாதர், புத்தர் முதலியோர்கள் அப்படிப்பட்ட ஞானசம்மாதர்களே, கடவுளருணர்வாளரே.

“ சுதானம்யா அப்படிப்பட்ட பொருள் ஒன்றாக இருக்கால் என்யா இத்தனை சாதிச்சண்டை ! இத்தனை மன்றைகள் அத்தெய்வத் தின் பெயரால் சில்லுத் தெரிகின்றனவே ! என் அத்தெய்வம் கீழே இரங்கி வந்து மனிதருக்குத் தென்பட்டு “ இதோ சமாதானம் ” என்று தன் சட்டைப்பையிலிருக்குத் தோறு பொட்டணங்கட்டி அமைத்தியை எடுத்தெரியக் கூடாது ! எல்லாருக்குள்ளும் அவனுலே என்யா அவனைக்காணமுடிய வில்லை ! இதோ நான் இல்லை என்று சொல்லுகிறேன். உங்கள் தெய்வம் வந்து என்னைச் செய்வது செய்யட்டும் ! ” என்று சாத்தானுக்கு (சாத்தா னுக்கும் தெய்வம் ஒன்றுள்ளது தெரியும்) வக்காலத்து வாங்கிக்கொண்டு அரட்டையடித்துப் பேதையர் மனத்தைக் கலக்கி மாசுறுத்தும் விதண்ட வாதிகள் உலகில் அன்றும் இன்றும் உண்டு. ஆனால் அன்றும் அவர்கள் வாதப்பாழில் தெய்வப்பயிர் ஒங்கிற்று. இன்றும் ஒங்கவே போகின்றது.

தெய்வம் அனைவருக்கும் ஏன் தென்பட வில்லை என்பதைப்பற்றி ஆசூய்வோம். அவனைத்தன்னுட் காண தடை விற்பதெது? ஒரு தேசத் தரசன் தனது அரண்மையில் உள்ளான்; ஆனால் அவன் ஆட்சியே அனைவருக்கும் தெரிகிறது. அவன் தெருவில் வந்து என் ஆடவில்லை? என்றால் அதற்கீற்ற நான் வருகும்போது அவன் அனைவர் முன்னும் பவனி வருவது தின்னனம். அவன் உருவாகவும் உள்ளான்; அருவாகவும் உள்ளான்; அவனை அன்புடன் காடுவோர் என்றும் அவனைக்காண்கின்றனர். அவனை எதிர்பார்த்துப் பேர்புரிவோர் அவனுடைய பயங்கரவடிவான தண்டாங்கியைக் காண்கின்றனர்.

ஆண்டவளை அறிவு, அன்பு, அருட்பணி என்னும் மூன்று வழிகளாற் காணலாம். அறிவில் மனி தன் மூன்றுவகையுடையவனுக்கிறான். அறிவுக்கேற்றபடி மனிதனை மூன்றுவகையாகப் பிரித்து வகுக்கலாம்.

மாமனிதன் தேவன்ஜூம் வாழ்க்கைப்படிகளுள்,
தாம்செய் வினையே தரும்.

* * *

விலுவுக்குக்குச் சாதாரண வணர்வே யுண்டு. (simple consciousness.) அவை உண்ணும்; உணவதேடும்; உறவுகும்; குட்டிபோடும்; குட்டிபொரி தாகுமட்டும் பேசும்; தமக்காகவே வாழும்; தம்மினத்தைத் தெரிக்குதொன்றும்; ஆனால் தன் நனவாழ்வே வாழும். தம்மெதிருள்ள புலப் பொருள்களையே தெரிக்குதொன்றும். வேறுனவெல்லாம் அதற்கு நினைவிராது. இதுதான் விலங்குகிலை. தன் இயற்கையின் துண்டுதற்படி உணவு தேடித்திரித்து, தன் இயல்பின் போக்கிற்கூடியாடித்திரிவது விலங்கு. அதற்கும் ஒருநெறியுண்டு. அதையுங்கடங்கு, மனிதனுக்குரிய, கடவுளுணர்வு என்றியறிவு, சமுதாயவணர்வு, அன்புணர்வு, அறவுணர்வு, முதலிய சிறிது மின்றித் திரிபவர் இரண்டுகால் விலங்கேயனையர்.

அன்பறம் கண்றி யிவை
செய்திடு ஏல் லாற்றலிலேல்
என்னென்ப தானை யினி?

சுடர், காற்று, கடல், புவி, செழி, கொடியனைத்தையும் உண்டாக்கும் ஒரு சக்தியுள்ளதென்ற அறிவுமில்லேல், அந்ததெய்வ சக்தியிடம் கண்றியுமில்லேல், அதனருள் வாய்க்க மனங்குழைக்குருகிக் கணியாவிடின், தெய்வநெறியில் புல்லெநைங்கி நில்ளாக்கால், மனிதனை விலங்கிலுங்கடையனுக்கடையலுக்கவே மதிப்பது பொருக்குதும். ஹோமர் எழுதிய ஓதேவி (Odyssey) என்ற பெருங்காப்பி யத்தில், ஸேர்ஸி என்ற ஒரு பெண்மணியின் கதை வருகிறது. அவன் மாயக்காரி. (தொடரும்.)

ஒருவன்:— என்யா, அந்தஹரில் தாகத்திற்குக்கூட தன் கீர்திடையாதாமே!

மற்றவன்:— அதனுலென்ன, ஒ சாப்பிடுகிறதுதானே!

அம்புஜம்.

(ஸ்ரீதாண் எழுதியது)

“ஏன் இங்று இதுவரை பேப்பர் வரவில்லை? ஒரு நாளும் இப்படி யிருதே. என்ன காரணமோ தெரியவில்லையே! ஒன்றும் சுமாரா கத்தோன்றவில்லை” என்று சொல்லிக்கொண்டே “முனுசாமி! முனுசாமி!! வா இங்கே.” என்று கிருஷ்ணரங்க பூபதி தன் பணியாளனை யழைத்தார்.

பூபதி, விட்டவரும் சமஸ்தானதிபதியாவர். இராஜ்யபாரம் வழித்து ஐஞ்சு வருடங்களே ஆயின். சொற்ப வயத்தைக்கவரே. அபார அழகு வாய்ந்தவர். கல்ல சுபாவன்தர். யாரிடமும் சமுகமாகப்பேசி தன்வயப் படுக்கும் திறமை வாய்ந்தவர். அத்தகைய பேர்வழி கல்ல படிப்பாரியும் கூட. மேனுட்டிற்குச் சென்று உயர்தரபடிப்புகளில் திறமையடைந்து, போன வருடமே திரும்பினார். ஆகவே, அவர் ஆட்சியில் நாடுவளம் செழித்து, மக்கள் கல்வி விருத்தியடைந்து வந்தது என்று சொல்லவும் வேண்டுமா?

வழக்கம்போல் கிருஸ்ட்மன் சமயத்தில், பூபதி சென்னையில் தனது ‘சுகங்குத்துபு’ தில் வசித்தார். பெரிய ஜூமின்தாராகையால் அநேக கண தனவாண்களுடைய சிகேகித்ததிலும், கோட்டக்கச்சேரிகள் முதலியபொது விஷயங்களிலும் தலையிட்டுக்கொண்டு விளங்கினார்.

இதற்கு முக்கிய வருடம், அதாவது மேனுட்டிலிருங்க திரும்பின வருடம், இதே பங்காவில் தங்கியிருக்கும்பொழுது ஒருங்கள் பூபதி கடற்கலாக்குச் சென்றிருந்தார். அங்கு, காற்று வாங்கவந்திருங்கவர்களில் ஒரு கிழவரும் அவருடைய மகளும் பூதிமன் திருஷ்டியில்படைவே பூபதி அப்பெண்ணின்மேல் மையல்கொண்டார். அப்பெண்ணின் பெயர் அம்புஜம். அழகு என்ற சொல் அவளுக்கே தகும். நாளைதவில் அம்புஜமும் பூபதியைக் காதலிக்கவே, இருவரும் மனமொத்துக் கவியாணம் செய்துகொண்டனர். கிழவருக்கு என்றும் தன்மகள் தன்னுடனேயே இருக்கவேண்டுமென்பது விருப்பம். ஆனால் வாவிப்பான தன் மகள் அப்படியிருப்பது கூடாது என்று மிகவும் மனவருக்கத்துடன் கவியாணங்கிற்குச் சம்மதித்தார். அதற்குப் பிறகு அம்புஜம் தன் தக்கப்பனை எவ்வளவோ தன் கணவன் வீட்டில் தங்கியிருக்கும்படி கேட்டும் அவர் சம்மதிக்கவில்லை. இருங்காலும் இரண்டு மாதங்களுக்கு முன் கிழவர் கேக அசௌக்கியத்தில் விழுத்து விட்டதால் மருமகன் வீட்டிலேயே வசிக்க ஒத்துக்கொண்டு இப்பொழுதும்

அங்கேயே இருக்கிறார். தற்சமயம் கிழவர் முற்றிலும் குணமடைத்து விட்டார். இருந்தாலும் தனது தள்ளாத வயதில் தண்மகள் சமீபத்திலேயே இருக்கவேண்டும் மென்று தீர்மானித்துக்கொண்டு அங்கேயே இருக்கிறார். இப்பொழுது ‘சுகந்தபுஷ்ப’ தத்திலே கர்ப்பினியான தன் மகளுடன் வளிக்கிறார்.

“என், நீங்கள் முனுசாமியைக் கூப்பிட்டார்களா? அவனை நான் கடைக்கு அனுப்பியிருக்கிறேன். உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டுக்கொண்டே அம்புஜம் வந்தாள். ஏற்கனவே கோபப்பட்டுகொண்டிருந்த பூததி, தயாது மனைவி ஆகாயத்தில் சாந்தி ராண் உதயமாவதுபோல் தோன்றியும் கடுகுத்து அவளை கோக்கி “சரிசரி, அவன் வந்தால் உடனே என்னிடம் அனுப்பு” என்று சொல்லிவிட்டு அவளைக் கவனிக்காமலே மேஜைக்களையும் ரெப்டி களையும் கிளைக்கான்டிருக்கார். அதைக் கண்ட அம்புஜம் “என்ன தேடுகிறீர்கள்? பிறகு தேடக்கூடா? மனி ஓ-ஆகிவிட்டதே சாப்பாடன பிறகு தேடிக்கொள்கிறதுதானே” என்று சொல்லிக்கொண்டே பூததியின் சமீபத்தில் சென்றான். அதைக் கண்ட பூததி “உன் ஜோவியைப் பார்போ. எனக்கு இன்றிரவு சாப்பாடு வேண்டாம். எனக்குச் சமஸ்தான விஷயமான அலுவல்பார்க்கவேண்டியிருப்பதால் இன்றிரவு வெகு நாழிகையாகும். இனிமேல் என்னைத் தொங்கிறை செய்யாதே இன்றிரவு என்னைக்காணவும் எத்தனிக்காதே. எனக்கு ஜோவியிருக்கிறது.” என்று தன் முகத்தை உயரே தூக்காமலே பதிலளித்து விட்டுத் தன் வேலையைக் கவனிக்கலானார்.

உத்திரம் சொல்லக்கூடாத நிலையில் தம்புஜம் கண்ணீர் விட்டுக் கொண்டு வெளியே வந்தாள். “இன்றுதான் என் கணவர் கோபிப்பது எப்படி யிருக்குமென்று கண்டேன். கலியாணத்திற்குப்பிறகு எனக்குத் தெரிந்ததாக கடுத்தவாக்கு ஒன்றுக்கட்ச சொல்லியது கிடையாதே. அப்படி யிருக்க இன்று என் ஒருள்ளானால் திருளாளாக கோபிக்கிறுக்கான். அகாரணமாவல்லவோ அவர்கள் கோபிக்கிறகாகத்தெரிகிறது. அதுவும் என் நினைமல்லவோ இருக்கமற்றவிதமாகப் பேசினார் மனதில் என்ன நினைத் தூக்கொண்டிருக்கிறோ அதை நினைத்தால் என் மனம் பகிரென்கிறதே. ஆகடவே! நான் சிரபாதி யென்பது உமக்குத்தெரியும். அனாதரக்கா! நீரேகதி!” என்று புலம்பிக்கொண்டே, காலடியில் வாயில் படி தடுக்கி அதனின்றும் கசியும் இரத்தத்தையும் கவனியாது தனது அறையை கோக்கி கடக்கான்.

அங்கு தனது தகப்பனைக்கண்டு, தாயிறந்த பிறகு தாயாகவிருக்க தகப்பனைம் நடந்ததைக்கறவே, கிழவரும் தன் அருமை மகள் வருக்கு வகுக்கண்டு மத்தில் வருக்கினார். இருந்தாலும் அதை வெளியில்க்காட்டிக்கொள்ளாமல், ஏதோ சமஸ்தான விஷயமான முக்ய விஷயத்தில் ஈடுபட்டிருந்ததினால் அவளைக்கவனிக்கவில்லையென்றும் அதைப்பற்றி வருக்க வேண்டாமென்றும் சமாதானம் செய்து அனுப்பினார்,

அம்புஜத்திற்கு அன்றிரவு உரக்கம் பிடிக்கவில்லை. யெருஜித் து யோஜித்துப் பார்த்தும் தன் கணவன் கோபப்பட்டதின் காரணம் விளங்க வில்லை. ஒன்றுமட்டும் அவள் மனதில் ‘திடும்’ ‘திடும்’ என்றது. திடுரென படுக்கையை விட்டெட்டார்து மெதுவாக கதவைத் திற்குதொண்டு கட்டை விரலை யூன்றி தன் கணவன் படுக்கையை நோக்கி டெஞ்தாள். அறைக்கதவ சாத்தி உட்பக்கம் தாளிடப்பட்டிருந்தது. துணிக்கு கதவின் ஸமீபத்தில் சென்ற ஓர் துவாரத்தின் வழியாக உள்ளே பார்த்தாள். ஹிருதயமாலும் ஓர்புறம் படபடவென்று அடித்துக்கொண்டிருக்குத்து. கணவன், படுக்கை யில் படுத்துக்கொண்டிருக்கக்கண்டாள். உடனே, உறங்குகிறார் என்று ஆச்சவாஸம் அடைஞ்தாள். ஆனால் அவர் கால் அசைவதைக் கண்டாள். ஆ! அதோ புரண்டுபடுக்கிறார். சற்று கவனிப்போம். பின்னும் புரண்டல்லவா படுக்கிறார். உறக்கமில்லையா? மனோ கஞ்சலத்தினால் உறக்கம் பிடிக்காமல் படுக்கையில் புராஞ்சிறார்! திரும்பவும் தன்னரைக்கு வந்து அன்றிரவை எப்படியோ கழித்தாள்.

திழவரோ விஷயத்தைக் கேட்டதுமுதல் மனம் ஒரு நிலையில் இல்லாமல் வருக்கின்றார். முனுசாமி எஜமானன் தன்னைக்கோபத்தில் கூப்பிட்டார் என்று கேட்டதுமுதல் துடித்துக்கொண்டிருக்கிறான்.

மறுநாள் அம்புஜம் முனுசாமியைக் கூப்பிட்டு முந்தின இரவு எஜ மாண் அவனை என் கூப்பிட்டார் என்று கேட்டாள். அதற்கு முனுசாமி “அம்மா! எஜமான் கோபப்பட்டார் என்று கேட்டவுடனேயே என் பாதி உயிரும் போவிவிட்டது. இருந்தாலும் விடியற்காலம் போய் என்னவென்று கேட்டேன். ஒன்றுமில்லையம்மா? பேப்பர்க்காரன் பேப்பர் வைத்துவிட உப்போன்னுவென்று கேட்டார்கள். அதற்கு நான் இல்லையென்றேன். உடனே யவர்கள் அவன் வீட்டில்லப்போய் கேட்டவரச்சொன்னார்கள். நான் போய் விசாரித்தபொழுது, அவனுக்கு உடம்பு சொக்கியமலையென்றும் பதில் ஆன் புதிதாகையால் பேப்பர்கொடுக்க மறந்து விட்டிருக்கும் என்றும் சொன்னான். அதற்கு நான் இனிமேல் ஜாக்ரதயாகவிருக்கும்படி சொல்லி விட்டு எஜமானரிடம், கேழ்விப்பட்டதைச் சொன்னேன். அவரும் ‘சரி’ யென்று என்னை யனுப்பிவிட்டார்கள். இவ்வளவுதானம்மா” என்றான். அதைக்கேட்ட அம்புஜம் “அப்பாடா. இவ்வளவு தானு! இதற்கா இவ்வளவு கோபம். இருந்தாலும் ஒரு மனிதனுக்கு இவ்வளவு கோபம்கூடாது.” என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.

அன்று பகல் பூராவும் ஒரு விசேஷமுயில்லாமல் கழித்தது. சாயங் காலம் பிரபு வெகுடோம் வெளியே போயிருந்துவிட்டு இரவில் வந்தார். வந்தவுடன் அம்புஜத்தினிடம் மறுநாள் ஊருக்குப் பிரயாணம் செய்வேண்டுமென்றும், அவசர ஜோலி மிருக்கிறதென்றும் அதற்குத் தயாராகவிருக்கும்படி சொல்லிவிட்டுத் தன்னரைக்குப் போய்விட்டார். சேவகன்போய் சாப்பாட்டிற் கழைத்தபொழுது, சாப்பாடாகிவிட்டதென்று சொல்லியனுப்பி விட்டு மிகவும் களைப்பாயிருக்கப்படியால் அயர்த்து சித்திரை செய்தார்.

இரவு சமார் 12-மணிக்கு வேலைக்கார முறைசாமி, கிழவர் அறைக் கதவைத் தட்டினான். கதவைத்திறங்கதும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜம்பு நாதன் ‘இங்கு வாரும்’ என்ற கிழவருக்குச் சைகைசெய்தழைக்கவே அவரும் ஆச்சரியத்துடன் சமீபத்தில் அமர்ந்து என்னவென்று கேட்டார். இன்ஸ்பெக்டர் கூறத்துடங்கி “ஜபா! நான் இப்பொழுது ஒரு சாமாசாரம் சொல்லப்போகிறேன். அது நீர் எதிர்பாராததென்றே நினைக்கிறேன். ஆனால் மிகவும் பெரிய சமாசாரம். கேட்டுப் பயங்கரமாகவிருக்கும். தய ராகவிரும்” என்று சொன்னவுடன் கிழவர் மற்றவர்களைப்போல் உனக்குப் புத்தி சுவாதினத்தில்தான் இருக்கிறதோவென்று கேழ்க்காமல் மிகவும் சிரத்தையுடன் இருக்கார். இன்ஸ்பெக்டர் உடனே “உம்புடைய மரு மகன் ஒரு பெரிய திருடன்” என்றார். பின்னும் கிழவர் ‘உனக்கு உதவ யேதாவது வேண்டுமா’ என்று கேழ்க்காமல் மொன்னமாக விருந்தார். அதைக்கண்ட இன்ஸ்பெக்டர் “உங்களிடம் முதலில் சொல்லுவதே சரியென்று தீர்மானித்துத்தான் உங்களிடம் கூறினேன். உடனே உங்களுடைய மாப்பிள்ளையைக் கைதுசெய்திருப்பேன். அப்பொழுது உமது மகனுக்கு ஆபத்து ஏற்டலாம். தவிறவும் பூரணங்கரினி. உம்மிடம் சொன்னால் நீர் அவளை முன்னதாகவே பக்குவுப்படுத்தி வைப்பீர் என்ற எண்ணத் துடன் சொன்னேன். விஷயத்தை சுவிஸ்தாரமாகச் சொல்லுகிறேன்.” என்று கையில் கொண்டுவந்திருந்த சிக்கார்டுகள் மூலம் ரூபித்தார். அதாவது வாஸ்தவமான பிரபு நேற்றுவரை மேனாட்டிலேயே யிருக்கிறுக்கிறார் என்றும் அவர் அன்றுக்கான பாம்பேயில் கப்பலில் வந்து இறங்கிறார் என்றும், அது விஷயம் பேப்பர்கள் பிரசரித்திருப்பதால்தான், தான் போவிப்பிரபுவிற்கு வரும் பேப்பரைத் தடுத்தென்றும் சொன்னால், உண்மைப் பிரபுவிற்கும், கிழவர் மருமகனுக்கும் ஆபூர்வமான உருவு நிற்றுமை யுண் டென்றும், ஒரேயொரு வித்யாசமட்டும் உண்டென்றும், அதாவது இடதுகாலில் இரண்டு விரல்கள் இயற்கையிலேயே போவியாசாமிக்கு ஒட்டிக் கொண்டிருக்குமென்றும் சொன்னார். கிழவர் அவ்விதமாகத் தன் மருமகனுக்கு இருப்பதாக ஒக்குத்துக்கொள்ளவே, தீர்மானமாக போவியென்று யதரிக்கவிட்டது. அந்தப்போவியாசாமி திருடன் என்பதிற்கு போலீஸ் சிக்கார்டுகள் மூலம் ரூபித்தான். இரண்டு தடவை ஜெயிலிற்கும் கடைசியாக தீவாந்தா சிகைக்கும் அவன் அனுப்பப்பட்டிருந்தான்.

பிறகு இன்ஸ்பெக்டர், தான் கள்வனை அரஸ்ட் செய்யப்போவதாகவும் அதற்குள் கிழவரும் மகனும் எங்காவது போய்விடலாமென்றும் கூறவே கிழவர் சம்மதித்தார்.

இப்போகிறீர்கள்? விலாசம்?

கிழவர்:—செங்கற்பட்டில் என்னுடைய கருங்கிய உறவினர் இருக்கிறார்கள். நான் அங்குச்சென்று விலாசத்தை எழுதுகிறேன்.

இப்போகிறீர்கள்? சரி. நீங்கள் உடனேயே புறப்படவேண்டும். நான் ஒன்று சொல்லுகிறேன். அதாவது நீங்கள் உங்கள் குமாரியை பிரபு அழைத்துக்கொண்டு உடனே செங்கற்பட்டுக்குப் போகும்படி கூறியதாக அழைத்துக்கொண்டு போய்விடுங்கள். அங்குபோய்

வேண்டுமானால் விஷயத்தைச் சொல்லுங்கள். நாழிகையாகிறது. இப்பொழுது கள்வன் கண்றுக உறங்குகிறார்கள். பிறகு அப்படி வது கஷ்டம். ஜல்தி—என் தயங்குகின்றீர்கள்? என் சொல்ல தெல்லாம் பொய்யென்று சந்தேகிக்கிறீர்களோ? இதே தா வாரங்ட. பார்த்துக்கொள்ளுங்கள்.

கிழவர் :—அதொன் றுமில்லை.....சரி...பிறகு பார்த்துக்கொள்வோம்.

இளை :—நீங்கள் யாரென்பதும் கள்வன் உங்கள் குமாரியை ஏன் மனைக்கு கொண்டான் என்பதும் எனக்குத் தெரியும். நீங்கள் புறப்படுகும் கள், நான் போகிறேன் என்று சொல்லவிட்ட திருடினவனை அரஸ்ட் செய்வதற்குப் புறப்பட்டான். மெதுவாகக் கதவைத் திறக்குத்துகொண்டு உள்ளேபோய் தயின்றுகொண்டிருக்கும் கள்வனின் கை களில் விலங்கை மாட்டி அவனை யெழுப்பி, தன்னைப்பின்பற்றி வரும்படி வாரங்டை காட்டினான்.

களீவள் :—உனக்கு அந்த சிரமம் வேண்டாம். இன்னும் 15-நிமிஷங்களில் நான் சாகப்போகிறேன், சற்றுமுன்பு நீ என்னைச் சோதனை செய்தபொழுதே என் முடிவு நெருங்கிவிட்டதென்று தெரிக்குத் திட்டது. கதவைமட்டும் திறக்குவிட்டிருக்கால் தப்பியிருப்பேன். ஆகையால் விஷத்தைப் பானம் செய்துவிடுவதே சரி என்று தீர்மானித்து அப்படியேயுண்டு 30-நிமிஷங்கள் ஆகின்றன. இன்னும் 15-நிமிஷங்களில் உயிர் துறக்கப்போகின்றேன். ஆ! என் கண்மணி அம்புஜம் காதில் விழுமோயானால்..... உயிர்துறந்து விடுவாரோ!” என்று மூர்ச்சையடைந்தான்.

கிழவர் செங்கற்பட்டில் ஓர் தனவந்தர். அவருடைய பணத்தைக் கருதியே பலராமன்—அதுவே அந்தக்கள்வன் பெயர்—அம்புஜத்தைக் கவியாணம் செய்துகொண்டான் என்று சொல்லவாம். எப்படியிருப்பிலும் அவனுது காதல் உண்மை என்பதாக அவன் முகத்தோற்றம் கூறியது. சற்று சேரத்திற்கொண்டாம் பலராமன் இவ்வுலக வாழ்க்கையை நீத்தான்.

ஆம்புகாதன் கில நாட்கள் கழித்து செங்கற்பட்டில்குச் சிடுவர் சொற்படிக்கு வந்து சேர்த்தார். அங்கு துக்கமே உருக்கொண்டது போன்ற கிழவரைக்கண்டார். கண்டதும் இன்னபெக்டர் மனது, தட்டடவென்று அடித்துக்கொண்டது. “எல்லோரும் சென்கியங்காலே!” என்று கேழ்க்கவே கிழவர் ‘ஆம்’ என்று சொல்லி ஜம்புகாதனை உள்ளே அழைத்துப் போய் சாப்பாடு செய்வித்தபிறகு “நான் நினைத்தபடியே காரியங்கள் முடிந்துவிட்டது. நான் எவ்வளவோ பக்குவமாக சமாசாரத்தைச் சொல்லிய போதிலும் அம்புஜம் அதைக்கேட்டு உடனேயே உயிர் நீத்தான். குழங்கதயும் சகமாகப்பிறந்து தாயிற்குபோயும் குழங்கதய யின்னும் உயிருடன் இருக்கிறது” என்று கண்ணர் விட்டார்.

இளை :—பாவம், என்னசெய்வது, தலை விதிதான்.

கிழவர் :—உங்களிடம் ஒன்று கூறவேண்டியிருக்கிறது, அதாவது நான்

சொற்பாட்களில் உயிர் நீத்துவிடுவேன். என் தேகஸ்திதி யப் படித்தான் இருக்கிறது. ஆகையால், தங்கள் சம்மதத்தின் பேரில் தங்களை அந்தக்குழங்கைக்கு கார்டியனாக நியமிக்கப் போகிறேன். பாலகண் முகத்தில் புத்திதீஷ்ண்யம் ஜ்வலிக்கிறது. உயிருடன் இருந்தால் நன்கு முன்னுக்கு வருவான் என்றே நினைக்கிறேன். அப்படி அகாவுத்தில் அவன் இறக்கும்பூத்தில் ஸத்விஷயங்களுக்கு என்னுடைய சொத்துக்களை வீக்கியோகம் செய்யவேண்டுமென்பதாக உயில் எழுதிவைத்திருக்கிறேன். தங்களிட்டும் எப்படியோ?

இள்ளி:—ஈன் அந்தக் காரியத்தைச் சுங்கதோஷமாகச் செய்கிறேன்.


கிழவர்:—இப்பொழுதுதான் என்மனம் குளிர்ந்தது.

இள்ளி:—மிகவும் சுங்கதோஷம். என் மனைவியும் ஒரு மாதத்திற்குமுன்தான் பிரஸ்வித்தான். ஆகையால் இந்தக்குழங்கையும் அவனே வளர்க்கட்டும்.

கிழவர்:—மெத்த சுங்கதோஷம். இப்படிப்பட்ட நன்பர்கள்தான் என் வயிற் றிற்கு பால்வார்க்கிறார்கள். ஏதோ என் உயிர் நீங்கும்வரை குழங்கையின் பக்கவில் இருக்கவேண்டுமென்ற ஆசையினால் தங்களூடனேயே காலும் வசிக்க விரும்புகிறேன். தயவுசெய்து இந்த கோரிக்கையும் சிறைவேற்றவேண்டுகிறேன்.

இள்ளி:—ஆகா தடையன்னில். என் தகப்பனார் ஸ்தானத்தில்லவத்து தங்களைப்பாவிப்பேன். சென்னைக்குப் புறப்படுவோமா?

கிழவர்:—சரி புறப்படுவோம். எல்லாம் ஈசன் செயல்.



அச்சாபீசில், புருவ (proof) எடுத்துக்கொடுக்கும் பொழுது வரிகள் கோணங்களும், ஏறி இறங்கியும் இருந்தன. அதைப்பார்த்த எட்டுப்புரத்தான் ஒருவன் “கோடு போட்ட காகிதத்தில் அச்சடித்தால் என்ன?” என்று கேட்டான்.

* * * *

உபாத்தியாயர்:— அடேய் கிருஷ்ண! தீயினால் என்ன உபயோகம்?

கிருஷ்ண:— பீடி, பற்றவைக்கலாம் சார்!

கான வித்யா ப்ரகாசினி.

உ ஸ்ரீராமஜெயம்.

திருவருளும் தொழில்முறை.

(மாந்தை, சா. கிருஷ்ணய்யர்.)

நாட்டின் நலன்.

என்னடிலும் சிறந்த பொன்னுடெனப் பெருமைப்படக்கூறப் பெறும் நம் இந்திய கண்ணானது பல்வளங்களும் செறிந்த பண்புடை எடென்பது பல்லோரும் ஒப்பழுதிந்த தோருண்மைக் கூற்றும்.

வைம் பலபெற்றிலங்கும் கம் நாடானது பண்ணடைநாளிருங்கே—வைப் பண்ணடுகளும் விழித்தெழுதற்கு முன்பே பல்வகைக் கலைகளிலும் மேம் பட்டு விளங்காவின்றது. நம் நாட்டின் கனி சிறந்த தொழிலாம் உழுதொழி வானது உயிர் வாழ்க்கற்கு இன்றிமையாத தொரு கந்தெழுழிலாம். அத்தொழி வானது நாடுதோன்றிய கான்முகலாய்க் குன்றின் மேலிட்ட விளக்கனைய ஒளிரா நின்றதென நூன் முகத்தால் நன்கறியக் கிடக்கின்றது.

பேரறிவினராய பண்ணடைநாட் பெருங்கிழவர் பலரும் உழுதொழிலே உயர்தொழிலாமெனச் சிறப்பித்துக் கூறிப்போக்குவர்கள். பண்ணடைதால் எந்தாலோ கோக்கிலும், நிலவளம்—நீர்வளம்—உழுதொழில் ஆகியவை களைப்பற்றிச் சிறப்பித்துக் கூறுதிருக்கக்கண்டால் மிக வரிதேயாம்.

பிறநாட்டினின்றும் நம் நாடுவந்த பேரறிவினர் பலர், ‘இயற்கை வளம் பெற்றிலங்கும் நாடு இந்திய நாடே’ யெனக் கூறிப்போக்குவர்கள். கம் நாட்டினிடை விளையப்பெருத கற் பொருள் ஏதுமிலை யென்பர்.

நலன் பீவு.

பல்வகையான சீரும் சிறப்பு முற்று விளக்கிய நம் நாடு—பிறநாட்டவர் பலராலும் புதுக்குறையாடப்பெற்ற பெருமை மிக்க நம் இந்திய நாடு, இங்கான் எங்கிலையிலிருந்து வருகின்றது? ஆ! காணவும் கண் கண் கூசு கின்றதே! கேட்கவும் கதி கலங்குகின்றதே! எண்ணவும் உடல் நடுக்குறு கின்றதே! அப்பப்பா! என்னே காலத்தின் கோலம்!

பசி யென்னும் பேச்சையே கேட்டரியாத் நம் நாட்டில் இது போழ்து எங்கனும் ‘பஞ்சம் பஞ்சம்’, என்னும் பேச்சே பெரும்பேச் சாய் நிலவலாயிற்று. மிக்க மேலாள தொழிலாய், உயர் நலம் பயக்குதும் உரிமைத் (ஸ்வதந்திர) தொழிலாய் என்னப்பட்டுவெந்த உழுதொழில், இக்காலத்து இளைஞர்களால் மிக்க இழுதொழிலாமேன என்னப்பட்டுப் புறக்கணித்தோதுக்கப்பட்ட ஒரு தொழிலாய் விப்பந்தகின்றது. என்னே அறியாமை யேற்பது! எல்லாம் தலைகிழுப் பாடமாயுள்ள இங்காளில், உயர்தொழில் இழுதொழிலாய் எண்ணப்படுவதுவும் இயல்பேயாம் போலும்!

உ மு ட தா ழி லி ன் உ யர் வு .

“ உமுதண்டு வாழ்வாரே வாழ்வர்மற் றல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர் ”

எனத் தண்டமிழ் மறை முறையிடுகின்றது.

‘ தாழும் மனிதராய்ப் பிறங்கிருந்தும் பிறகாத் தொழுது அவர் சில கொடுக்கத் தம்முயிர்காத்து அவர் பின் செல்வார் தமக்கு உரியரவல்லர் ’ என்பதாம் நம் நாயகுரின் கருத்து.

உழுதொழில் செய்து உண்டு மகிழ்வோரே உயிருடன் வாழ்வோ ராய் எண்ணப்படுவர்; அச்னவரே தமக்குரியரவர்; அத்தன்மையரே உரிமை பெற்றுவாய்ம் உயர் மக்களாவர்; எனைத் தொழிலாற்றுவோர் அவர் தம (உழுதொழிலாளர் தம) கைபார்த்து நிற்பவராவர்.

எத்தொழில் புரிதற்கும் இவ்யாக்க கை நன்னிலையில் நிலைத் திருத்தல் வேண்டும். இவ்யாக்கையோ ‘சோற்றுலாகிய சுவர்’ ஆம். உண விற்காம் பொருளோ உழுதொழிலாளரது உழைப்பின் மிகுதியான் பெறப் படுகின்றன. ஆகலன், உழுதொழிலொன்றே எனை எத்தொழிலிலே சிறந்த நற்கெழுழிலாமெனப் பெறப்படுகின்றதன்கோரு?

வர்த்தொழிலின்இனிமைப்பறி எழுங்க இன்கவிதைகள் எண்ணிற்கந் னவாம். அவற்றில் பொதிந்துள்ள அரும்பொருள்கள் ஆழ்ந்து ஆராயற் பாலதாம். அவ்வாராய்ச்சியின் திறம்வங்கோர் எனை எத்தொழிலையும் ஏற்றுக்கும் பாரார் என்பது தின்னம். தின்னம், தின்னம்.

ந ன் ன டு .

“தள்ளா விளையுஞ்சும், தக்காரும், தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு ”

‘ குன்றுத விளைவு செய்வோரும், அறவோரும், தாழ்விலாச் செல்வரும் சேர்ந்து வாழ்வதே நாடாம் ’ என்பது நாயகுரின் கருத்தாம்.

வர்த்தொழில் நிங்கலாய் எனைத் தொழில் செய்வோரது உடல் வளர்ச்சிக்காம் உணவுப்பொருள்களைக் குறைவில்லாது விளைவிக்கும் பயிர்த் தொழிலாளரும்; தம உழைப்பின் பயனும் அடைந்துள்ள பெரும் பொருளை உருக்குலைக்கோர—ஒரு தொழிலைச் செய்தற்கான உடல்வலியற்றேர்—உருப்பு கல்லிழங்கோர் முதலாகியவர்க்கு உண்பொருளும், உடை வகையும் வழங்குவதிற் செலவிடும் அறங்புரியும் கருத்துடைச் செல்வரும்; அறவழி பிறழாக் கேடில்லாச் செல்வம் படைத்தோரும் ஒருங்குகூடி உள்ளக்கருத் தின் மிக்க ஒத்தவராய் வாழும் என்னுடென்த்தகும்.

‘ ஏருடையான் வேளாண்மை தானினிது ’ என்னும் அருண் மொழி யூன்றி நோக்கற் பாலதாமன்கோரு?

இயற்கை வளம் செறிந்த எம் இத்திய நாடு—பல் பொருளும் தரும் பண்புள்ள நம் பரதநாடு—நாடு, மலை, மாறு முதலாகிய வளங்களுமின்மீறங்க நம் நன்றாடு இது போழ்து என்னிலையிலுள்ளதென என்னுடோரின் இதயம் துடிக்கும் எனப் புகல்வது மிகைப்பட்டப் புகன்றதாகாதன்றே?

நாடு நலம்பேறு

நம் நாடே போன்ற இயற்கை வளம் மிகுதியும் பெற்றில்லாப் பிற நாடுகளினின்றும் இது போழ்து நம் நாடு, ஊண், உடை முதலிய வாழ்க்கைக்குரிய பொருள்களை எதிர்நோக்கியிருக்கும் இன்னிலை முன்னிலையாய் என்னிலையாமோ? இவ்விழியில்லையின் நீங்கி எம் நாடு முன்னிலையைய்தற்காம் வகையினை செய்தற்கான ஆற்றலையுமித்தவரோ கம் நாட்டு மக்கள்? உயர் விண்ணதுதாழ் விண்ணதெனப் பகுத்தவியும் திறனையடைந்திலரோ? அதமைச் சேவகா வருத்தி—சுவாருத்தி எனப் பலவாறி கழுஞ்சுறைக்கப்படும் அடிமைத் தொண்டர்த்துவதில் மக்களுக்குள்ள பற்றுதல் ஒழிந்து தம் உரிமையுடன் வாழ்தற்கான எண்ணம், பற்றுதல் மிகைப்புழடின் நம் நாடு முன்னைப்போல் பொன் விளையும் நாடாய் விளங்குதற்குப் பண்ணுளாமோ? ஆகலான், இது போழ்து நம் நாடு வேண்டுமெதென்னும்? மக்களது மனம் பாறுதலேயாம். எவ்வகையான்? பிறர்க்கடிமையாய் நிற்றலின் பாலுள்ள மோகம் ஒழிந்து, தம் உரிமையுடன் வாழ்தலாகிய உழுதொழில், ஏனைக் கைத்தொழில் ஆகியவற்றைச் செய்தவில் பற்றுதல் வைத்தலேயாம்.

பணத்தால் பெருக்கோகும், படித்துப் பட்டம் பெற்றேருகும் பட்டிக் காட்டில்வாழும் பாயரமக்களை எட்டியும் பார்ப்பதில்லை. அன்னேர் பிற்காலிடம் நாட்டுப்புறமேயாயிலும், கரங்களில் வாழ்தற்கே விருப்பமகொள்கின்றனர். அதன் பயனுடத் தாம் நாகரிகம் வாய்ந்த நகரமாந்தரெனவும், நாட்டுப்புறத்தாருடன் கூட்டுறவு கொள்ளுதல் இழுக்கெனவும் எண்ணாத்தலைப்படுத்தின்றனர். ஒருக்கால் நாடுப்புறத்தாரரக்கான கேளிடிலும், அன்னவரை நரகரெனவென்னிப் புரக்கணிட்டொதுக்கவும் முந்படுகின்றனர். இவ்விதமாகிய எண்ணாத்தை என்னென்றுமைப்பது? உண்மையில் நகரத்து வாழ்வொரை விட நாட்டுப்புறத்து வாழ்வோரே நேர்மையான வரைங்கூறலாம். நகரத்து மாந்தருக்கிருப்பதைவிட நாட்டுப்புறத்தாரிடைதான் கன்னினை, நன்னேருக்கம், சுற்றம் தழுவி நிற்றல், பெரியோரிடத்துப் பணியு மக்களிடத்தன்பு, ஒருமை, உயர்தனம், கடவுப்பத்தி, ஆகிய நந்துணங்கள் மிகுந்திருத்தலைக் கண்ணலாம். ஆகலான், நாட்டுப்புறத்தாரை நரகராய் என்னுடைலே இழுக்காமன்றி, அவர்களுடன் கூட்டுறவு கொள்ளுதல் எத்தனையும் இழுக்காது.

என்கெய்தல் வேண்டும்?

படித்த மக்களும், பணம் கொழுத்த மக்களும், நாட்டின் எலம்பற்றிச் சிறிதும் எண்ணுது, கரங்களையடைந்து (என்? நகரங்களை யென்று கூறுதலே காலப்பொருக்கமாம்) அடிமைத் தொண்டாற்றுதலையும், ‘கண்டதே காட்சி கொண்டதே கோல்’ மெனத் திரிந்துமல் வகையும் அறவே விடுத்தே, நாட்டுப்புறங்களை எண்ணிப் பாமரமக்களிடைப் பழுகி, அன்னேர் பசுதேசம்

சென்று பல்வகையான இன்னவடைஞ்சு வருந்தாவன்னம் தடுத்துப் பண்டுள்ள தோழிலாம் பயிர்த்தொழில், எனைக் கைத்தொழில் இவைகளின் அருமை பெருமையினை அவர்கட்டுகெடுத்துரைத்து, அறவகைத்தாய் தொழில் முறையினைச் செய்தற்குப் பல்வகையானும் உதவியாய் சிற்பரேல், கோக்குவார் அற்று நிலைகுலைஞ்சு நிற்கும் கம் நாடு—செய்வாற்றுச் செய்வொழிஞ்சு நிற்கும் கம் தேயம் முன்னான் அடைஞ்சிருந்த கண்ணிலையினை யடைஞ்சு நன்றாடெனத் திகழ்தல் கூடும்.

“தோன்றிற் புகழூடு தோன்றுக, ஆஃதிலார்,
தோன்றவிற் ரேண்றுமை நன்று”

என்பதாய் தண்டமிழ் மறைப்பறையறையா நிற்பதை உள்ளத்து உன்னுங்கால் எவர் மனம் தான் நன்மை செய்தலை நாடா நிற்கும்?

“நாடெங்கும் வாழக்
கேடொன்றுமில்லை”

(முற்றிற்று.)

ஒர் பத்திரிகையில் பின்வருமாறு ஒர் விளம்பரம் காணப்பட்டது.

“— பஸ்பத்திலூல்—வியாநியை கொடியில் போக்கித்து விடலாம்.”

ஸர்டிபிக்கேட்.

“ என் பட்ட கஷ்டம் சொல்லத்தாமன்று”

* * * *

ஒர் கூட்டத்தில் சமீபத்தில் உட்காஞ்சு கொண்டிருந்த இரண்டு நண்பர்களில் ஒருவர் “ஸார், ரொம்ப ஸல்டிரீ (Solitary) யாகவிருக்கிறது” என்றார். இதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருந்த மற்ற நண்பர், பின் பொரு சமயம், அந்த வார்த்தையை யுபயோகிக்கக் கருதி “ஸார் ரொம்ப டிஸன்டிரி (Dysantry) யாக விருக்கிறது” என்றார்.

* * * *

தகப்பனர்:— அடேய், உன் பெண்டாட்டி சொல்வதைக் கேட்டாயா? பஞ்சிலும் இலகுவாய் பரந்து, இழுங்குனைக்காகப் பாடுபட்டு நான் உன்னை மனிதனாக்கினத்துக்கு எனக்குக் கூலியா இது? வேலைக் காரணவிட்டா எங்களை ரெட்டித்தன்ஸ் சொல்லுகிறோம்?

மகன்:— அதெல்லாம் இருக்கட்டும். நீயும் அம்மாவும் காதுக்குக்காது வச்சாப்போல அங்கியோங்கியமாயிருக்கிறீர்களே! அதுபோல் நாங்களும் இருக்கவேண்டாமா?

கான வித்யா ப்ரகாசனி

குமரகுருபராம் தமிழ்நாடும்.

(குஞ்சு)

தமிழ் காட்டின் தவப்பயனுகிய குமரகுருபர், ஸ்ரீவைதுவாடத்தீல் சிறங்க வேளாள குல விளக்கான சண்முகசிகாமணிக் கவிராயருக்கும், சிவ காமியம்மைக்கும் புத்திராகத்தோன்றினர். தனிமையிலும், துயரிலும், அமைதியிலும் மூழ்கியிருந்த அவரது பெற்றேர்களின் கெளாளைய பிரார்த் தனை—வெகுநாளைய கனவ— ஒராண்மகவு தோன்றியதால் பயனாடாங்கது. எனினும் அவ்விளம் பாலனிடமிருந்து தாங்கள் அனுபவிக்கக்கூடிய மழுளையின்பத்தை யிருந்துவிட்டிருந்தனர். ஏன்? குழங்கத்தான் பிறங்க ஜூங்தாண்டு கள்வரை ஊமையாகவே யிருந்தது. இனிமேல் சும்மாயிருக்கக்டாதென்று கருதியஅவரது பெற்றேர்கள் தீருச்சிரைவாய் முருகனிடம் தங்கள் குழங்கத் யின் ஊமைத்தன்மை நீங்குமாறு வேண்டினர். குமரக்கடவுளும் அக்குழங்கத் பால் அருள் சுரக்கத்தொடங்கினர். இலக்கியப் பயிற்சியில் எழுத்தறிவகூட வில்லாதபாலன், வேதாந்தத் தெளிவும், சைவத்தின் சாரமாயும் விளங்கும் ‘கந்தர்கலி வெண்பாவைப்’ பாடியருளினர். தெய்வத்தின் தயை, பக்கியினால் மலர்ந்த இக்குழங்கத்தையின் கெஞ்சினுட் புகுந்துபற்றி ஒருகணமாத்திராத்தில்,

“ஆசமுதற் நாற்கவியும் அட்டாவதா னமுஞ்சீர்
பேசேமியல்பல் காப்பியத் தொகையு—மோசை
எழுத்துமுதலா மைங்கிலக் கணமுந் தோய்ந்து”

பழுத்த தமிழ் புலவராக்கிவிட்டது.

இசை நலம் வாய்க்கப்பெற்ற நம் அடிகள், பெற்றேரிடம் விடை பெற்றுக்கொண்டு வடத்திசை நோக்கிச் சென்றார். இடை வழியே மீனாட்சி யம்மைப் பின்னைத் தமிழை திருவாய் மலர்ந்தருளினர். இதுதவிற் பல பிரபந் தங்களையும் செய்தனர். சொற்கவையும், பொருட்சவையும் சேரப்பெற்றுள்ள இவரது பாடல்கள் சங்ககாலத்து இலக்கியங்களுக்குச் சற்றும் இளாத்தவையல்ல. தமிழோடு பிறங்கு பழுமதுரையில் வளர்ந்த கொடியாகிய அங்கயற்கண் அம்மையே கண்ணி வடிவெடுத்து கம் அடிகளின் பின்னைத் தமிழை சிரவணக்கஞ் செய்தாளென்றால் கவிதையின் இனிமைதான் என்ன?

பிரகிருதி தேவியின் கெளங்தர்ய நிலயமாகிற குறிஞ்சி நிலத்து மக்களான குறவர்களின் குறிசொல் திறனும், நாட்டன்பும், சிவபக்தியும் கவியின் மனதை ஆகருவதித்துவிட்டன. குறமக்கட் தமது நிலத்தின் செழிப்பையும் தாம் செய்யும் தொழிலின் ஏற்றத்தையும், தமமிடம் விருந்தாக மக்கள் வரும்

பொழுது எத்தலைய உணவிட்டுப் பேற்றுவர் என்பதும், தமது வினையைக் கெடுக்கின்ற முறையையும் குறமகள் விளக்கிக்காட்டும் பாவளையாகப் பாடல் களைப்பாடும் பொழுது, கவிதைனையே மூற்றிலும் மறந்துவிட்டுத் தனிலயங்களிலிருக்கும் குறமகளாகவே எண்ணி கொண்டில்லூகிறூர்.

“கொழுங்கொடியின் விழுந்த வள்ளிக்கிழங்கு கல்வியெடுப்போம் .

குறிஞ்சிமலர் தெரிந்து மூல்லைக் கொடியில்லைவத்துத் தொடுப்போம் பழம்பிழிந்த கொழுஞ்சாஹங் தோலும் வாய் மடுப்போம்

பகந்தழையுமரவரியு மினைக்கிடவே ஏடுப்போம் ”

செழுஞ்சினையு கறுந்தேனுங் விருந்தருந்தக் கொடுப்போம்

சினவேங்கைப் புலித்தோவின் பாயலிற்கண் படுப்போம்

எழுந்து கயற்கணி காவில் விழுந்துவிளைக் கொடுப்போம்

எங்கள்குலக் குறிக்குடுத்த வியல்பிதுகாண் அம்மே! என்ற பாட டில் செழுஞ்சினையும் ஏறந்தேனும் விருந்தருந்தக் கொடுப்போம் என்றது, தேனு? தெவிட்டாதவமர்த்தமா? செந்தமிழிசை வெள்ளமா? எம் கவி தமிழ் நாட்டிற் களித்திருக்கும் விருந்து?

செந்தமிழ் தந்த சிவபெருமானைப்பார்த்து,

‘ பொழுந்தொழுகு முறையையின் சுவைகண்டும், புத்தமுதம் வழியாக தொழுகுந் தீந்தமிழின் மழைலைச் செவிமடுத்தைனயே!

யென்று கூறுகின்றார். இது பக்கியின் சக்தி நிரம்பிய ஞானசம்பந்தரது சரி தத்தை நினைவுறுத்துகின்றது. மூவாண்டுகள்கூட மூற்றுப்பெருத் குழந்தை யாகிற சம்பந்த மூர்த்திகள் குளக்கரையின் மீதிருக்கும்பொழுது பசியெடுத்த தனால், ‘அம்மே! அப்பா! வென்றழைத்த சொற்கள் பரமனது கருணையொழுகு கெஞ்சினையளிக்கொண்டன. உடனே, இறைவனும் தன் தேவியை அழைத்து அச்சிகவிற்கு, ஞானப்பால் ஊட்டுமாறு பணித்தார்:- மழைலொழிக் கோர் தனிச்சுவையண்டு மக்கட் பேறுடையவர்கள் தங்களுது குழந்தைகளின் தின்சொல் மழைலை மொழி களை கேட்டிராராயின், குழந்தைகளிடமிருந்து தசங்கள் அதுபவிக்கும் இன்பத்தில் செம்பாதிக்குமேல் இழந்துவிட்டவர்களே இசையின்பத்தினும் இன்சுவைப் பழுத்தது மழைலேயே. அதிலும் விசேஷ மாக இளந்தமிழ் மழையின் சிறப்பு ஒப்பற்ற தன்மை வாய்ந்தது,

தனது பண்கண்டளவிலே பெருமன்னரையும் பணியச்செய்த அமிழ் தினுமினிய தமிழ் மனமே வீசும் கலைமகளை

“பண்டப்போன் முதமாம்”

வின்கண்ட தெய்வம் பல்கோடியுண்டேனும் விளம்பிலுன்போல் கண்கண்ட தெய்வம் உள்தோ?

“ வென்று பெருமையாகவும், தமிழின்”

தனியேற்றத்தையும் பின்வருமாறு கூறுகிறார். அது இறைவனைப்பார்த்துக் கூறியதாகும்.

தமர நீர்புவன முழுதொருங்கின்றன்
தடாதகாதேவி யென்றெருகுபேர்
தரிக்கவந்ததுவும், தனிமுதலோருகீ
சுவந்திரமாறன் ஆன துவங்
குரவேவன்வழுதி யக்கிரன் எண்டபேர்
கொண்டதுந் தண்டமிழ் மதுரா
கூட்டுவோவேழுந்த வேட்கையாலேனில்
கோழிதழிந் பேஞ்சையாறிவார்?

எங்காளுக் தமிழ்க்கவிதையிலே சிலையாம் இன்பம் அறிந்து கொண்டவர்களுக்கு இவ்வண்மை விளங்காமற் போசாது. தேசபக்த், ஆசகவி, பாரதியாரும், ‘தென்னாற்ற தமிழ்முதின் சௌவகன்டார், இங்கமர் சிறப்புக் கண்டார்,’ என்றுக்கறிய கவியதியினையுங் கவனிக்கவேண்டுகிறோம். ஏழ்கடல் வைப்பிலும் தன்மனம் வீசி யின்கொண்டு விற்பது தமிழ்மொழி, வானமளங்ததனைத்தும் அளங்கிடும்வண்மொழி கம் அன்னை மொழி

செந்தழிம் மணக்குஞ் செவ்வாயராசிய குமரக்குருபர் நாயகி பாவத் தையுங் வை கயாண் டு அதுபவிக்கிறூர். கரும்புவில்லேங்கி, அரும்புகளைத் துணையறுமகளர் மீது அனங்கண் கொட்டிவிடுகின்றன். அதோடுகூட மதி யம், தென்றல், இளவுடை முதலியனவங்கூடிவிட்டால் அம்மங்கையர் என் செய்வர்? அப்பொழுது

“தன்டேன்,

ஊற்றிருக்கும் பொழிற்கயிலவீர்றிருக்கும் பெருமாளுக்கு குறையீர்! அங்கோ! மாற்றிருக்கும் பசம்பொன்மூலை யுபிரிருக்கும் இடங்கேடி வருங்கித் தென்றற் காற்றிருக்கும் தமிழ் காட்டில் குடியிருக்க முடியாது,

என்று கூறி வண்டுகளை

நாயகன்பால் அவன் வருகையை யெதிர்பார்த்துதாகவிடுகின்றன் தலைவி. இதனால் சிறிதுகூட பயன்பெறுத்தாலும் மன்மதனது எதிர்ப்பைச் சகிக்க முடியாததாலும் இறைவனைப்பார்த்து, வீரமென்பது கரும்புவில்லைத் தாங்கிய மன்மதனுக்கே குணமாக அமைந்துகிடக்கின்றது. நீரோ அவ்வனங்களைப் பகுத்தீர் இன்றும் பகக்கொண்டுள்ளீர் இதனால் ஆகும் பயன்தான் என்ன? எனது வருத்தங்கண்டபிறர் என்னிடங் தங்கட்டு அங்பில்லை யென்றுகின்கிண்றார்கள் இதனால் உமக்கு யென்பால் உரிமைதான் என்ன? வென்று பொருள்படும்படி


“வீரமென்பது வின்மதற்கே குணம்
கோரமென்பது கொண்டிருக்காவதென்
ஸாமெனபதில்லை யிவர்க்கென்றதால்
வாரமென்பதி வாழ விமுத்தரே

யென்றுக்கி இரங்குகின்றன்

நாயகி பாவத்தில் இவர்பாடிய பாட்டுக்கள் பல; அவை யெல்லாம் தனிக் கிறப்போடு கூடின. வெகுயெள் தில் படிப்போர் செஞ்சைப் பறித்துக்கொள்ளும் ஆற்றல் வாய்ந்தவை.

சோமுவின் முடிவு.

“ராஜன்” எழுதியது



“நான் இதுவரை இதுபோல் கடினமான கேஸைக் கண்டதில்லை, எவ்வளவோ ஜாக்கதையாக முயன்றும் எதிராளி கூடயிருந்து செய்தது போல விஷபங்களைக் கண்டுகொண்டிருக்கிறோன்.” என்றால் கண்பன் சோமு.

நான் மொனமாக விருந்தேன்.

பின்னும் கூறாதொடங்கி “சிலந்திப்புச்சிபோல் 10 மைலுக்கப்பால் உட்கார்க்குதுகொண்டு விடதயங்களை யறிந்து கொள்கிறேன். உண்மையில் அவன் அபாரசக்திவாய்ந்தவனே. அவன் மூளைமட்டும் நல்ல பாதையில் சென்றிருக்குமானால், அவன் உண்மையில் நல்ல கீர்த்தியடைந்திருப்பான்” என்றால்.

“பின் அவனைப்பற்றி கண்றும் அறிந்துகொண்டிருக்கிறேன்று நினைக்கிறேன்” என்றேன்.

“ஆம், முதலில் அவன் ஓர் காலேஜில் பிரபல கணித சாஸ்திரியாக விருந்தான். பின்பு மூளை தவறான பாதையில் செல்லவே, மகா பயங்கர மான் காரியங்களில் ஈடுபட்டு உழன்று கொண்டு வருகிறேன். இந்த ராஜ தானி முழுவதிலும் அவனுடைய ஆட்கள் நிறம்பியிருக்கின்றார்கள். பின்னும் பிரபலமான திருட்டு, கொலை முதலியவைகளில் அவன் சம்பந்தப்படாதது இல்லை என்னாம். அதனாலேயே அனேகம் கண்டுபிடிக்கமுடியாமலே போய்விட்டன.”

“நீ அவனை கேளில் கண்டதுண்டா?”

ஆம், சில நாளைக்கு முன்பு நான் என்னுடைய அறையில் உட்கார்க்குதுகொண்டு யோசித்துக்கொண்டிருந்தேன். அப்பொழுது தாழ்ப்பாளைத் தன் ரீதிக்கொண்டு ஒருவன் நுழைக்கான். உடனே அவனைக் கண்டுகொண்டேன். அதனால் மெதுவாக மேஜைக்குள்ளிருந்த நிவாஸ்வாஸை யெடுத்து என்னுடைக்குள் நுழைத்துக்கொண்டன முயன்றேன். அதை நொடியில் கண்டுகொண்ட அவன் ‘கெட்டித்த நுப்பாக்கியை சுட்டைப்பையில் வைத்துக்கொள்வது எப்பொவும் அபாயமே’ என்றால் உடனே நான் அதையெடுத்து மேஜை மேல் வைத்தேன். பிறகு அவன் ‘என்னை யாரென்று உணக்குத் தெரியாது என்றே நினைக்கிறேன்’ என்றான். அதற்கு நான் ‘இல்லை முற்றிலும் அறிவேன்’ என்றேன்.

‘பின் நீ யென் பாதையைவிட்டு வளியேற மாட்டாயா?’ என்றால் ‘முடியவே முடியாது’ என்றேன்.

உடனே அவன் தன் சட்டைப்பையில் கையை நழைக்கவே, என்கை மேஜையின் மேலிருங்க துப்பாக்கியை காடியது. அதைக்கண்டு அவன் கைக்குத் து, கைய்யிலிருங்க ஓர் சிறு புத்தகத்தை பெடுத்து 'நீ யென்பாதையில் ஜனவரி மூ 4-வதுமூந்தாய். அதுமுதல் என்னுடைய காரியங்களுக்கு தடைசெய்து வருகிறோம். பிர்ரவரிஷ 12-ஆம் எண்ணெதிர்ப்பட்டாய். அஞ்சேற யுனினை முடித்திருப்பேன். ஆனால் வேறு காரணங்களுக்காக உன்னை விடுத்தேன். அதேயூ 25-வயன்று போலீஸ் பந்தோபஸ்துடன் என் வாசல் தானத்தையடைந்தாய். அதற்கு நாங்கள் ஒடி மறையவேண்டியதாயிற்று. இன்று காலை என்னுள்ளால் முறியடிக்கப்பட்டாய், ஆனால் தப்பித்துக்கொண்டாய்' என்று முடித்தான். அதற்கு நான் "உன்னுன் போலீஸ் பந்தோபஸ் தில் இருக்கிறோன்" என்றேன். அவன் பின்னும் கைக்குத் 'அவன் மீட்கப்பட்டு நான்கு மணி ரேம் ஆகின்றது' என்றான். நான் 'ஆ' வென்றேன். 'கடையாக உன்னைக் கேட்கிறேன். மரியாதையுடன் என் பாதையை விட்டகண்றுவிடு' என்றான். அதற்கு நான் மறுக்கவே 'உன்னால் என்னைப் பிடிக்கவே முடியாது இது நிச்சயம். இனிமேல் உன் ஆயிசு மனிக்கணக்கில்தான்' என்று சொல்லிவிட்டு வெளியே சென்றான்" என்றால் சோழ.

நான் அப்படியே பிரமித்து நின்றேன்.

கண்பான் "நான் உன்னை யொன்று கேட்கிறேன் அதாவது உடனே நாமிருவரும் ரங்கங்கள் போகவேண்டும். ஒருமாதம் கழித்துத் திரும்பவேண்டும்" என்றான்.

"இவ்வளவு தூரம் விஷயங்களையறிந்திருக்கும் அவனையேன் போலீஸில் பிடித்துக்கொடுக்கவில்லை?"

"அப்படிச் செய்வதால் எனது மூன்றுமாத வேலையும் அடியோடுதோலைக்குபோகும். அவன் தகப்பட்டுவிடுவான். பின்துவனது கூட்டாளர்கள்?"

"பின் எல்லோரையும் ஒரே மூட்டையாகப் பிடிக்கவேண்டுமென்று நினைக்கிறோயா?"

"ஆம், அதற்கு ஒருமாத வாயிதா வேண்டும். அது வரை நாம் இரங்கோனில் இருக்கவேண்டும்."

"அப்படியே செய்வோம்" என்றேன்.

"அதிலும் முன் ஜாக்கரதையுடன் கடக்கவேண்டும். அதாவது நாளை காலை நீ உனது சாமாங்களை மூட்டைக்ட்டி விலாசமெழுதாமல் ரயில்வே ஸ்டேஷனுக்கு அனுப்பிவிட்டு, ஒருமணி ரேங்கழித்து, அதாவது 8-மணிக்கு அடுத்த தெருவில் சின்று கொண்டிருக்கும் வண்டிகளில் முதலிரண்டையும் விடுத்து மூன்றுவது வண்டியிலேறி பேக்கர் தெருவிற்கு வர. அங்கு தயாராக ஓர் வண்டி காத்திருக்கும். அதன் சாரதி ஓர் கறுத்துத் தடித்த மனிதன் மீசை தாடி யெல்லாம் நிறையவிருக்கும். அதில் நீ ஏறுவதுதான் தாமதம் வெகு வேகமாக ரயிலடியை நோக்கிப் புறப்படும். வண்டியைவிட்டிறங்கி, அந்த சாரதியிடமிருக்கும் இரண்டு டிக்கட்டுகளையும் பெற்றுக்கொண்டு, முதலாவது மூடல் வருப்பில் உட்கார்த்துகொள். நானும் வந்து சேருவேன். நான் சொன்னவை யெல்லாம் கவனத்திலிருக்கின்றனவா?"

ஈன் தலையை யசைக்கவே, என்பன் என் வீட்டுப் பிழ்புற வாயில் வழியாக வெளியே சென்றான்.

* * * * *

ரெயில் புறப்படுவதற்கு கீழிஷ்டங்களேயிருந்தன. நான் அங்கு மிக்கும் சுற்றிப்பார்த்தும் எனது நண்பனைக் கானேம். கீழே பிறங்கி உலா விக்கொண்டிருக்கும் பொழுதும் ஒவ்வொருவராகக்கவனித்தேன். நண்பனைக் கானேம். இடிவிழுக்கதுபோலாயிற்று. நண்பனுக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டிருக்குமோ என்று நினைத்தேன். இகற்கிடையில் ஓர் வென்னொராப்பாதிரி, மிகுஞ்சவயதாளி, தனது இங்கீலிஂச் பாகவதைய போர்ட்டரிடம் சொல்லி ஏதோ சொன்னான். போட்டரிடக்கு விளங்கவில்லையாதலால் அதை நான் தமிழில் சொல்லவே அவன் அறிந்துகொண்டு பாதிரியின் மூட்டையைக்கொண்டு கம்பார்ட்டுமென்டுக்குள் அழைத்துச் சென்றான். பிறகு நான் என் வண்டியிலேறி நண்பன் வரவை யெதிர்பார்த்து நின்றேன். பிறகு வேறெங்கோ செந்ற போர்ட்டர் என் வண்டிக்கே யாத கிழட்டுப் பாதிரியை யழைத்துவாங்கு, உள்ளே ஏறக்கொன்னான். நான் ‘அந்த வண்டி (Compartiment) பூராவும் எனக்காகவே எங்கேஜ் செய்யப்பட்டதென்று சொல்லியும் கேளாமல் ஏற்றி விட்டுவிட்டுச் சென்றான், நான் கீழிறங்கி ஸ்டேஷன்மாஸ்டரிடம் தெரிவிக்கப் புறப்படுமுன் ரெயில் புறப்பட்டவிட்டது பல் லைக்கடித்துக்கொண்டு உட்காவே, என்பக்கத்திலிருந்த பாதிரி “என்ன எண்பரே, என்மேல் அவ்வளவு கோபமா?” வென்று கேட்டான். நான் திடுக் கிட்டுத் திரும்பிப்பார்க்கவே, என் நண்பர் சோமுவைக்கண்டேன். பாதிரி எங்கேயோ யறைத்துவிட்டார்!

“அதோ பார் கூட்டத்தில்” என்று சோமு சொல்லவே நான் பார்த்தேன். கூட்டத்தில் ஓர் மனிதன் வெகுவேகமாக வண்டியை நோக்கி ஒடிவரக்கண்டேன்.

“ஆவ ஏதான் புள்ளிக்காரன், சுற்றுத்தாமதித்துவிட்டான்.” என்றான் சோமு.

“என்ன, ஒருவிசேஷமுமில்லையன்றோ?” என்றான் நண்பன்: “இல்லை என்றேன்.

“அந்த ஒறுத்த தடித்த சாரதியை உனக்கு இனம் தெரிக்கதோ?” வெனக் கேட்டான். நான் இல்லை யெனவே

“அதுதான் எனது அண்ணன், இது விஷயங்களில் வேற்று மணி தசை கம்ப முடிவதில்லை. அதற்காக அவனை அனுப்பினேன். அது சரி காலை பேப்பர் பார்த்தாயா? எனது வீட்டில் நேற்றிரவு தீவைத்துவிட்டார்கள். அவ்வளவாகச் சேதமில்லை”

எனக்குத் தாக்கி வாரிப்போட்டது, கடைசியில் “ஒருவாறு அவனைத் தாண்டி வந்தாய்விட்டது,” என்றேன்.

“ஹ! ஹ!! இல்லை. இன்னும் ஒன்றும் ஆகிவிடவில்லை. அவனுடைய மூளைக்கு— நாம் போவது எக்ஸ்பிளஸ் ஆனாலும் நரசிங்கபுரத்தில் 15 நிமிடமாவது தாமதிக்க வேண்டும். ஆகையால் அவன் ஒரு ஸ்பெஷல் அமர்த்திக்கொண்டு எம்மைத் தொடர்க்கு விடுவான். ஆகையால் நாம் நரசிங்கபுரத்திலேயே இறங்கிவிட வேண்டும். ஆனால் மைது சாமான்கள் வண்டி யோடு போகவேண்டும். சென்னையில் போய் மைது மூட்டைகள் இறக்கப்பட்டதும் நமக்காக வெகுடைம் காத்திருப்பான். பின்பு நாம் தப்பிவிடத்தையறிந்து நம்மைத் தேவூவான்”

அப்படியே நாங்கள் நான்கை புரத்தில் இறங்கி சுற்று சேரத்திற் கெல்லாம் ஆகாயத்தில் புகை தோண்றியது. இமைகொட்டும் சேரத்திற் குள் ஒரு ஸ்பெஷல் எங்களைத்தாண்டி கார்றூய் சென்றது. அதைக்கண்டு நாங்கள் ஒளித்துக்கொள்வதற்குக்கூட சாவகாசம் இல்லை, அவ்வளவு வேகமாகச் சென்றது.

* * * * *

இதனால் காங்கள் கல்கத்தா மார்க்கமாய் ரங்கோனுக்குச் செல்ல வேண்டியதாயிற்று. அங்கு சென்றதும் டவனில் இல்லாமல் பக்கத்துக்கிரூம் ஒன்றில் இருங்க சத்திரத்தில் தங்கினேன். மறுநாள் சண்பர் ஊருக்குக் கந்தியடித்துக் கேட்கவே. நீலன் (அதுவே அந்தக் கவன்வர் சிங்கத்தின் பெயர்) தவிற, மற்றெல்லோரும் பிடிப்பட்டார்கள் எனப் பதில் வந்தது. அதைக் கண்ட எனது நண்பன் வருத்தமடைந்தான்.

“சரி இனிமேல் நீலன் என்னைத்தேடி பழிதீர்க்கத்திரிவான். ஆகையால் நீ உடனே ஊருக்குச் செல்வது எல்லம். ஏனெனில் என்னுடன் இருப்பது எப்பொழுதும் ஆபத்தே” என்றார்கள்.

நான் மறுக்கவே இருவரும் அங்கேயே இருங்கோம்-

ஓர் நான் நாங்கள் இருவரும் பக்கத்திலிருந்த மீலச் சரிவிற்குச் சென்றோம். சரிவின் மறுபுரம் சுழலான சமுத்திரப்பிரதேசம். சுற்று சேரம், சரிவில் உட்கார்க்கிருக்கோம். அப்பொழுது ஓர் சிறுவன், காங்கள் தங்கியிருக்க சத்திரக்காரனிடமிருந்து ஒரு சிட்டுக் கொண்டுவந்தான். நான் ஒரு மருத்துவன் என்று முன்னமே சொல்லாததிற்காக்க வாசகர்கள்மன்னிக்க. அந்தசிட்டில், சத்திரத்தில் ஓர் இட்கிய ஸ்த்ரீ, கஷ்ட பிரஸவத்தால் மிகவும் சிரமப்படுகிறார்கள் என்னும் அதனால் நான் வந்து அவனுக்கு வேண்டிய சிகிச்சை செய்யவேண்டுமென்றும் எழுதியிருக்கத்து. ஆகவே நான், சோழுவை யும்கூட அழைத்துச் செல்லவிரும்பினேன். ஆனால் அவன், சுற்று சேரங்குதிர்த்து வருவதாகச் சொல்லவே, நான் அரைமன்தோடு சென்றேன். ஆனாலும் அந்தச் சிறுவனை நண்பனுக்குத் துணையாக வைத்துச் சென்றேன்.

சத்திரத்திற்குச் சென்றதும், என்னை யொருவரும் அழைக்கவில்லை யென்று தெரியவே, திடுக்கிட்டேன். ஒடோடியும் சரிவிற்கு வந்தேன். ஆனால் நண்பனைக் காணவில்லை. சிறுவனையுங் காணவில்லை. அங்குமிங்கும் பார்த்தேன் ஒன்றும் காணப்படவில்லை. ‘சோழு! சோழு!!’ வென்று புன்

முறை கூவியழழக்கேன், பதிலில்லை. பயங்கரமான எதிரொலி மட்டும் என்னைப் பரிகாசம் செய்தது. விவாயத்தை யறிந்து கொண்டேன், வாய் விட்டல்றினேன். ஏனென்றால் என்றாக, இருவர் கண்டையிட்ட அடையாளம் மணற்றரையில் காணப்பட்டது. அடையாளம் தண்ணீர்வரை கென்றது. புடைத்துக்கொண்டேன். ‘ஓ! வென்று ஒலமிட்டேன். உன்னைப்போலும் இனி யொரு கண்பண் எனக்குக் கிட்டுமா வென்றழுதேன்’ உன் அண்ணனிடம் நான் என்ன சொல்வதா? வென்று புலம்பினேன். இப்படியாக மனச் சஞ்சலப்பட்டுக்கொண்டிருக்கும் பொழுது, கரையோடுத்தில் ஓர் சிறு தப்பி மிதக்கவே அதைக்கைப்பற்றினேன். திறந்ததும் என் எண்பன்றை கடையழுத் கைக் கண்டேன். துக்கம் செஞ்சடைத்துக்கொண்டது. கண்களில் நீர் ததும்ப பின் வருங் கடிதத்தைப் படித்தேன்.

“அன்புள்ள கிட்டு,

இக்கடிதத்தை நீலனின் தயவால் எழுதுகிறேன். நான் கூறிய பிரகாரம் நீலன் என்னைத் தேடியலைக்கு கடைசியில் கண்டுகொண்டான். வஞ்சம் தீர்த்துக்கொள்வான். நானும் சந்தோஷமே கொள்கிறேன். ஏனை னில் என்னுடைய சபதமும் நீலனையும் அவன் சகாக்களையும் ஒழிப்பதென்பதே. அதுவும் நிறைவேறிவிடும். ஆகையால் என் பிரிவிற்காக வருந்தற்க. எப்பொழுதும் நான் உன்னுடனேயே இருப்பதாக எண்ணிக்கொன்.

இங்குனம்

உன் அன்புள்ள,


சோழு,

முற்றிற்று.

2. அவர்களிடம் பேசிப்பார்த்தால் தெரியும்.

3. ‘நான் தான் இந்த உலகத்திற்கெல்லாம் அரசன்’ என்று சொல்லுகிறான் என்று வைத்துக்கொள்வோம். அப்பொழுது நாம் ‘பயித்தியம் உள்ளுகிறது’ என்று சொல்வோம். ஆனால் அவன் உண்மையிலேயே அரசனுவிருத்தாலும் பயித்திப்பக்காரனுக்கையால் ‘பயித்தியம் உள்ளுகிறது’ என்று தானே சொல்லப் போகிறோம். ஆகையால் யார் சொல்வது உண்மை?

4. ‘என்னையடிப்பதற்கு எல்லோரும் ரகசியமாக சதிசெய்கிறார்கள்’ என்று அவன் நினைத்துக்கொள்வதாக வைத்துக்கொள்வோம். அவன் நம் மிடம் ஒவ்வொருவராகக் கேட்டால் நாம் மறுப்பது நிச்சயம். நாம் உண்மையில் சதிகாரர்களாகிருந்த போதிலும் அப்படியேதான் சொல்வோம். ஆகையால் அவன் நினைப்பதில் என்ன தவறு?



மதிப்புரை.

மனோஞ்சனி. (வடூர். K. துரைசாமி அப்யங்கார்)

இப்பெயர் கொண்ட மாசிகை சென்ற சில வருஷங்களுக்குமுன் நாவலுகக்கில் நல்ல பெயர்பெற்றிருந்தது. இப்பொழுதும் பிரபல நாவலாசிரியர் ஸ்ரீமான் துரைசாமி அப்யங்கார் அவர்களை ஆசிரிப்பாகக்கொண்டு வெளிவருகிறது. ‘மிஸ். லைலா மோஹினி’ என்ற காசை மிகவும் ருசிகரமாக இருக்கிறது. போகப்போக மிக நன்றாக பிருக்கும்போல்த் தோன்றுகிறது.

இதன்வருட சந்தா ... ரூ. 1—8—0

மனோஞ்சனி ஆஸில், ராயபும், மதரூஸ்.

சாரதாசதங்கை (M. S. சுப்பிரமணிய அப்யர்.)

இச்சதங்கை பலசிறு புஷ்டகங்களைக்கொண்டது. ஒவ்வொன்றும் டூ-அனைவே விலையிடப்பட்டிருக்கின்றது. ஆனால் அதன் விஷயங்களோ மிகவும் உயர்வானவை நலிந்துகிடக்கும் நம் மவரை தட்டி யெழுப்புவதே அவ்விஷையின் நோக்கம். ஆகவே பண்டைநர்ட் கதைகளில் சிலவற்றை யெடுத்து அவைகளில் உள்ள உண்மைகளை தெள்ளமுதென யெடுத்துக்காட்டியுள்ளார். இவ்வாசிரியரின் தமிழ் நடைக்கே ஓர் தனிச்சைவை: தட்டியெழுப்பும் நோக்கத்திற்குத்தகுந்த முரசம்போன்று அமைந்திருக்கின்றது. இன்னஞ்சிறு வசனங்களால் மனத்தைக்கொள்ளை கொள்கிறோர். இச்சிறு புத்தகங்களை ஒவ்வொருவரும் வாசித்து இன்புறவேண்டியது அவசியம்.

கிடைக்குமிடம்:— 3?, ஐய்யப்பச்சேட்டி தேரு, மண்ணடி, மதரூஸ்.

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

* ஆழ்வார்கள் வைபவம்.

க. முதலாழ்வார்கள் பிரபந்தம்.

1. பிரஹிபல பிரக்திடவும் பிணங்கிபவ னேடுயிர்க
ஞாநவின்றிப் பகையாகி யாக்கர்களா யுயிர்மாய
வறமெலித்து சோதிசில ரகப்பட்டார் தம்மொடும்போய்த்
துறவுசெறி யங்காமம் புகுந்திருக்தோர் சூட்சியினால்.
2. மான்காட்டி மான்பிடிக்கு மதிமினர்போல் வரியனிசேர்
தேன்காட்டுஞ் துழாயினான் சீவைகுந்த முக்கர்களுக்
கண்காட்டா னான்காட்டி யுலகமுப்பும் பொருட்டாக
வான்காட்டு மயர்வில்லா மதிசலமு மகிழ்ந்தருளி.
3. வாழ்விப்பான் யோனியராய் முதலாழ்வார் களைமண்ணிற்
ஏழ்வில்லா வற்பசியோணம்மவிட்டஞ் சகையத்திற்
சூரியிசைக் கச்சிமல்லை மயிலையெனுங் தொன்னகரி
ஆழில்பொய்கை பூதம்பே யெனுங்காமக் துடிப்பித்தான்.
வேறு.
4. ஏமவுலகி லிடர்சிங்க வெவ்வுயிர்க்குங்
காமக் குரோதாதி கால்துலையுச் செங்திருவின்
நாமம் விளங்க நற்றயார் பசுந்துளவத்
தாமமுடியான் றமராய மூவர்களும்.
வேறு.
5. ஒருவரை யொருவர் கானு துரைத்தவப் பதிகடோறுக்
சிருவளர் மரப்ப னன்றி செகத்திலோர் துணைகானுதே
வருபகல் பலவும்வைகி வளருங் ஜொருநான் மாயக்
கருநெறி கடக்கின்றுரைக் காசினி யெங்கு நாடி.
6. திரிந்துநாங் காண்டல்வேண்டு மெனத்திரு வளத்திலெண்ணிப்
பரிந்தெழு சிக்தைப் பொய்கை பழனஞ்சும் கச்சி நீங்கி
விரிந்தெழு கருணை பொங்க விடைகொள்வார் கேவலூரிற்
புரிந்தவன் புடையமாய னருளினு லதனுட்புக்கார்.

* இது பழைய நூலிலிருந்து பெரியன், வெளா, ஸ்ரீனிவாஸனால்
எடுத்தெழுதப்பட்டது.

7. புக்கவர் கமலக்கண்ணன் பூங்கழி னினைந்து வாழ்த்தி யக்கர மெட்டுமூளை பதியினு லைமயவோதி முக்கண்ண் சாபங்தீர்த்த முதல்வனென் றன்புசெய்து தக்கவப் பதியி லன்று தங்குவான் சமைத்தபோதில்.
8. பூசமு மல்லை யென் தும் பொன்னகர் தன் து னின்று வேதா யகற்காளாய் மெய்யரை யெங்கு நாடிப் பாததா மரைக னேத்திப் பரவவான் பரிந்த வன்பாற் போதுவார் கோவலூரிற் பூவைப்பூ வண்ணனைய.
9. அருமறை முதல்வன்கூட்டு மழுளினு லக்னுட்சென்று கருமுகில் வண்ணன் செம்பொற் கழுனினை தன்றவ்வூரின் மருவிட வந்தநாளிற் பேயரு மயிலை நீங்கித் திருவருட் செபலால் வந்து திருக்கோவ ஊரைச்சேர்ந்தார்.
10. பொருந்திய மூவர்தாழும் புனிதனை னினைந்து வெவ்வே றிருந்தன ரிரவிப்ட்டா னிராப்பொழி தடங்கிவைகக் திருந்திய பொய்கை சென்றேர் வேதியன் மனையிற்சேர்ந்து நெருங்கிடை கழியின் மன்னித் துயில்கொள்வா னினைந்து சார்ந்தார்.

வேறு.

11. பொருவினைறிப் பூத்தார் புதுந்திதனு ரூறைபவரார் தருமினிராத் தங்குமிட மெனப்பொய்கை தான்விழித்தின் கொருவருக்கே கண்டுமில வள்ளதிட நீரனைந்தா விருவருக்கு மிருந்தீடலா மெனத்திறந்தார் திருக்கதவை.
12. முன்சென்றூர் பின்சென்றூர் முகங்கானு ரிருளின்கண் பொன்சென்ற விடைகழியி விருவர்களும் புதுந்திருப்ப மின்சென்ற சுடாழி விண்டுவருள் கெரண்டுவரப் பின்சென்ற பேயரூ மம்மனைவா யிற்புறமாய்.
13. சென்றூரில் விடைகழியிற் செறிபவரா ரிடமூளதோ குன்றுத வண்புடையீர் கூறியிடு மெனாவுரைப்ப நன்றாய்முன் ஞெருவர்படுக் தோமிருவர் நன்கிருந்தோ னின்றீர் நீர் வந்தனைந்தா னின்றிடலா மூவர்களும்

14. எனவுரைப்பத் திறவுமென்று ரிருந்தவர்தா டிறக்துங்கின்றூர் மனமகிழ்ந்து சென்றவரு மற்றவர்க் ஞடனின்று ரணவயல்குழ் கோவலூ ராயனு மரயவனும் புனைமலர்ச்செங் திருவோடும் புகுங்கிருளி லாங்கவரை.
15. செங்குக்கினு ஜெருக்குண்டு நின்றூழ்வார் மூவர்களு முருக்காட்டா திவுணைருக்கி யுறைபவரைக் காண்டுமெனுங் கருத்தினுற் சூடர்ஞாங்க் கனல்விளக்கை பேற்றி நூர் திருக்கண்டேம் பொன்மேனி கண்டேமென் றுடன்றெனிந்தே.
16. ஆடினார் குணைக்கூக் தங்கைகொட்டி நான்மறைபப் பாடினார் பாரோடும் பணிந்தெழுங்து பதுமத்தாள் சூடினார் சுகவடிவைப் பிரிந்ததூண்ப மவைதீரக் கூடினு ரானந்தக் கொழுஞ்சோதிக் கடற் குளித்தார்.
17. அத்திக்கா யுட்கிட மத்திகடு வாதியங்த மெத்திக்கா ளும்மறியா வகைபோனின் னிடையிலன்டங் தொத்திக்பர மூறவதனுட் பிரமனர ஜெனத்தோன்ற வத்தித்தா ருளையறியா ரென்றுவிம் மண்ணுவகில்.
18. பேரானங் தச்சோதிப் பிரளயமா நினையடையு மாராத காதலரா யகப்படுவார் தமைக்காணேன் நாராயணுசெய்யுங் திறமாறியே னவில்கவெனக் கூராழி சங்கேந்துங் கொண்டலுடன் குறித்துரைத்தார்.
19. மூவர்களு மவைக்கற மூவுலகு முண்டுமிழுங்த தேவர்கடே வண்ணகைத்துச் செப்புவா னீர்வேட்டா ரேவர்கடா மடைத்துடைத்தா ஹுடுவா ரிரும்புனலேர டாவுபின்னு மடைப்பதல்ஸா லநுள்கவென வாழுவர்கள்.
20. செங்கமலை தனிவாழுவின் சேவடியிலுறப்பணிய வங்கமுற் மூவரையு மெடுத்தணைத்தி தருள்புரிய முங்கள்பொருட்ட டாலுலகங் திருந்தவினப முண்பதியான் பங்கமிலா நெறியடையீர் பார்முழுதுங் திருத்துமென.
21. எம்பெருமா னின்றனனுங் கிளையில்பெருங் கருளைமிகு மன்பர்களா மூவர்களு மச்சதன் சீருணைக்கி யின்பமயமேயென் நிரங்கிக் கரைந்தமுதங் கும்பர்முகன் மாநிலத்தோருய்யும் வண்ணமின்னிசையால்

வேறு.

22. வையங் தகளியென்றும் வார்கடலே நெய்யென்றும் வெப்பகதியோனை விளக்கேற்றி னேணேனவுங் கையம் புதக்தான் கழுற்கேறு மந்தாதி பொய்கைப் பிரான்கவினார் போரேறு கட்டுரைக்கான்.
23. அன்பே தகளியென்று மார்வமே நெய்யென்று மின்புருகு சிங்கை யிடு திரியாமென்று மின்பொருவு மாழி சிமலன் கழுற்குலகிற் புன் புறவி சீங்கவிளக் கேற்றினார் பூதக்தார்.

வேறு.

24. திருக்கண்டே னென்றுபேப் செப்பியசீர்ச் சொற்றெழகையா விருக்கின்முடி வானை யேத்தினர் சீர்ச் சொன்மாலை பெருக்குநெறி மூவருஞ்செய் பேரநுண்மூ வந்தாகி கருக்கடலீ யுயிர்கடக்குங் கப்பலெனும் படிகழறி.
25. வாழுவித்தா ருலகஜைத்தும் மாமாயைப் பெரும்பிணியை யாழுவித்தார் முதன்மூவு ரெநத்தோன்று மாழுவார்கள் வீழுவித்தார் கிங்கடெராறு மும்மாரி மெய்ஞ்ஞானாஞ் ஞுழுவித்தா ரணவரையு மரிசாமஞ் சொல்லவைத்தார்.
26. இவ்வண்ண முலகஜைத்துங் திருக்திவர விவரகுஞ் மெய்வண்ணப் பாமாலை வீட்டைவார்க் கேணியாப் பைவண்ணப் பரஞ்சோதி வைகுக்த மேற்றுவித்தப் பொய்வண்ண மில்லாதார் பலகாலம் போக்கினார்.
27. அப்படியே பலகால மற்றதற்பின் மூவர்களு மெய்ப்படிந்த பரஞ்சோதி வெள்ளத்தான் வீட்ஜைஞ்தார் பொய்ப்படிந்த வறுசமயப் புறையிருஞ்குக் கருக்கர்களா பிப்படியை விளக்கினு ரிறைபிரிவுக் காற்றுமல்.

ஆழுவார்கள் வைபவம்—க. முதலாழுவார் பிரபந்தம்.

பாகங் 27-ம் முற்றும்.

கான வித்யா ப்ரகாசனி

சு. சு.

சந்திரப்ரபா.

(பீதரன்.)

சு. சு.

(முன் 210-வது பக்கத்தின் தொடர்ச்சி.)

டாக்டர் பாபுவிற்கு தான் கண்டுபிடித்ததை விபரமாக விளக்கி ரூர் அந்த எதிர்பாராத விஷயத்தைக் குறித்து பாபு மீண்டும் தூக்கித் தார்.

“இந்த சம்பவத்திலிருந்து அநேகம் விஷயங்கள் எணக்குப் புலப்படுகின்றன” என்றார் டாக்டர்.

பாபு பொருள் விளங்காமல் விழித்தார்.

“அந்தக்கவர்.....இல்லை, தங்கள் குமாரியின் அலமாரி தீப்பிடித்த விவரம் தங்களுக்கு நினைவிலிருக்கலாம்.”

“ஆம். இதற்கு சந்தேக மென்ன ?”

“அந்த விஷயத்தையும் நான் மனதில் ஆராய்ச்சுத்துக்கொண்டேன். ஒரு முடிவிற்கும் வரக்கூடவில்லை. ஆனால் இந்தச் சம்பவம் கண்டுபிடித்தவுடன், என்கிலை சமுன்றது. பிரபாவிற்கும் யாரே கிழமுக்க முன்வர்த்திருக்கலாமென்று தோன்றியவுடன், என் மூலை பலமாக வேலைசெய்யவே, தற்செயலாய் அதன் உண்மையும் கண்டுபட்டது.”

“அது என்ன? ” என்ற பாபு மிகவும் படபடப்படுத் தேட்டா.

“அதைத்தான் சொல்லப்போகிறேன். இதோ என் கையிலிருப்பது தான் கான் அன்று கூடையிலிருந்து எடுத்து வந்த கவர். அதன் நிறம் மஞ்சளாயும், எண்ணைதொய்க்கதாயும் காணப்படுகின்றதல்லவா? அதன்வாசனை அங்கே என்னைத் தழுப்புறுத்தியது. எனிலும் அது இன்ன வள்ளுவென்று சமீபத்திலேயே புலனுயிற்று. அது கார்பன் டையஸ்லைபெட் (carbon-disulphide) என்னும் ஓர் திரவபதார்த்தம். அதில் பாஸ்பரஸ்-நிங்கன் சிறுவராயிருக்கும்பொழுது அதைப்பற்றி படித்திருப்பீர்களென்று நினைக்கிறேன்- என்னும் ஓர் வள்ளு தீக்கிரம் கரைந்துவிடும். அப்படிக்கரைந்த வொல்கு ஷனில், (solution) பிரோவில் வைக்கப்பட்டிருந்த கடிதம் தோய்க்கப் பட்டிருக்கவேண்டும். முலாவதாகச் சொன்ன திரவத்தின் குணமென்ன வென்றால், கலபத்தில் காற்றில் ஆவியாய் மாறிவிடும்.. ஆகவே கடிதம்

கிடைத்து சுற்றுரோத்திற்கெல்லாம், அந்த வஸ்து காற்றில் ஆவியாய்ப் போய்விடவே, பாஸ்பரஸ்மட்டும் கடிதத்தில் எனுசிமிருக்கும். அந்த பாஸ் பரஸ் காற்றில் பட்ட மாத்திரத்தில் தானே பற்றி யெறியும். ஆகவே, தானே தீப்பிடித்து, பக்கத்திலுள்ள கடுதாசிகளையும், வஸ்துக்களையும் தீப்பற்றிக் கொண்டிருக்கவேண்டும்.”

“ நீங்கள் சொல்வது உண்மையாகத்தான் இருக்கவேண்டும். ஏனெனில் வேறுவகையில் தீப்பற்றிக்கொள்ள யாதாரு மார்க்கமுமில்லை.”

“ அப்படிப் பக்குவஞ்செய்யப்பட்ட கடிதம் பிறர் கையில் படக்கப்பாதென்றாலுது, பிரோவிலுள்ள மற்ற சாமான்கள் ஏதாவது வேண்டுமென்பதாவது, எதிரியின் கோக்கமா யிருக்கவேண்டும்.”

“ ஆம். அப்படித்தான் இருக்கவேண்டும்.”

“ கடைசியாக, எனக்குநேரவிருந்த விபத்திற்கும், தங்கள் வீட்டில் கடன்கட விஷயத்திற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கவேண்டுமென்று நான் கந்தேகிக்கிறேன்.”

“ வாஸ்தவம். என்விஷயத்தில் நாங்கள் சிரத்தை காட்டுகிறீர்களென்று எதிரிகள் தங்கள் உயிருக்கும் உலைவைத்திருக்கவேண்டுமென்று துகிறேன்.”

அப்பாட! இதற்கெல்லாம் பயந்துகொண்டே யிருந்தால் உணரவேண்டியதுதான். கொசுவிற்குப்பயந்து கோட்டைவிட்டு ஒடுத்துதான்! உம். தவிரவும் இந்த விஷயத்தில் நானுவேயல்லவோ கொண்டிருக்கிறேன்!”

“ என் விஷயத்தில் நீங்கள் தலைமிட்டுக்கொண்டிருக்கும்போது நான் ருக்கு தீவிரவாச் சம்மதியேன். தயவு செய்து நாங்கள் இந்த வேலை பவிட்டுவிடுங்கள். நானே ஒன்றும் கவனிக்கவில்லையே!”

“ அதெல்லாம் முடியாது. ஒரு விஷயத்தில் இறங்கிலிட்டால் அதன் முடிவைக்கண்ட பிறகே நான் வெளியேறுவது. இது விஷயத்தில் மட்டும் நாங்கள் என்னை மன்னிக்கவேண்டும்.”

இதற்குள் சந்திரா தேவியார், இருவரும் சம்பாஷிக்துக்கொண்டிருந்த அரைக்குள் பிரவேசிக்கவே, பாபுவைக்கண்டு, கரங்கப்பி அவரை குமல்களித்தாள். டாக்டர் புண்ணகை தவழி இவர்களைக் கவனித்துக்கொண்டிருந்தார்.

பாடு, தேவியாரை யாசிர்வதித்துப் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டு கோழலாபம் விசாரந்த பிறகு, அவள் கணவனுக்கு ரேவிரு

ந்த ஆபத்திலிருஞ்சு அவர் தப்பிப்பிழைத்தற்கு, அவள் மாங்கலிய பலமே காரணமென்று உரைத்தார். சற்றுகோரம் உரையாடிக்கொண்டிருஞ்சுவிட்டு, யாவரும் போஜனசாலையுள் நுழைத்தனர்.

அத்தியாயம் 6.

ஸ்ரூவது அத்தியாயக்கின் இறுதியில் காம் பிரபாவையும், அவள் தாயாரையும் பிரிக்கோமல்லவா? இப்பொழுது அவர்களிடை கடக்க சம்பாஷணையத் தொடர்வோம்.

பூஜை வேளையில் கரடி நுழைக்காற்போல் தன் தயார் வந்ததைக் கண்ட பிரபா ஒருபரம் பீதியினாலும் மற்றொருபரம் வெட்கத்தினாலும் பீதிக் கப்பட்டாள். எல்லாவற்றிற்கும் மேலாக அவள் பார்வை, தன் தாயார் ஏதாவது இரகசியங்களைக் கண்டுகொண்டாளோவெனச் சுக்கேதிக்கத்தபடி இருஞ்சது. ஒரு சமயம், பெற்ற தாயிடம் கூருத விஷயமும் உண்டோ வென் என்னைக்குத் தோக்குவதான். உடனே தொண்டை கம்பிக் கொண்டதுபோல் பாசாங்குக்கெய்து பேசுவதை நிறுத்திக்கொண்டாள். இப்படியாக அல்லல் பட்டுக்கொண்டிருஞ்தான் சற்று ரேம் சென்றது. உடனே மனதை திடப்படுத்திக்கொண்டு,

“ ஒன்றுமில்லை யம்மா! என்னென்னமோ விஷயங்களைப்பற்றி நினைக்குத்துக்கொண்டிருக்கேன். அதனால்தான் எதேனும் நான் வாய்விட்டு சுசொல்வியிருக்கவேண்டும். வேறு விசேஷம் ஒன்றுமில்லை.” என்றால் பிரபா.

“ குழங்காய் என்னிடமேன் விஷயத்தை யொளிக்கிறேய் தாயறி யாத சூதமுண்டோ? தவிற் தூண்க்கு என்னைக்காட்டிலும் வேண்டிய மனிதர்கள் வேறு யார் இருக்கிறார்கள்?”

பிரபா சற்றுகோரம் மௌனமாய் தலைகுனிக்கு விண்றுள். உடனே அவள் தாய் கூறுதலாடங்கி,

“ நான் குறிப்பிட்டுக்கேட்கிறேன். உன் சிகேதன் உனுக்கு என்ன வெழுதியிருஞ்சான்? அவ்லது வேறு யாராவது கடிதம் எழுதினார்களா? தாக்டர் சுக்கேதகப்படுவதிலிருஞ்சு எனக்கும் அப்படியுதான் தோன்றுகிறது. உண்மையை என்னிடம் சொல்.”

பின்னும் மௌனம்.

“ இன்னும் பட்டவர்த்தனமாகக் கேட்கிறேன். நீ யாரை யாவுது காதலிக்கிறாயா? அந்த விஷயமா? சொல்லு. இதை யெல்லாம் ஒரு தாயார் தன் புத்திரியிடம் கேட்கக்கூடாதா!; இருஞ்சாலும் உனது நன்மை

யையே கான் சோருகிறவள். ஆகையால் தெரிக்குதொண்டு உன்னு மடினு பீஷ்டம் நிறைவேறுவதற்கு பிரயாசைப்படுவேன்.”

பிரபா சங்கேதித்த பாவனையாய் தன் தாயைக் கடைக்கண்ணால் நோக்கினாள். இதழ்களும் புன்முறவால் சந்து மலர்ந்தன. இருப்பினும் சங்கேதப் பேயின்களையும் முதக்கில் தாண்டவமாடியது.

“இன்னும் சங்கேதமா? அல்லது சொல்லத்தயக்கமா?”

பிரபா, தன் கட்டுமீறி தாயின் மடியில் வீழ்த்து விம்மி, விம்மி அழவாரம்பித்தாள். தாயும் வேண்டியமட்டும் ஆறுதல்க்குறி அவளை ஆச்ச வாஸப்படுத்த முயன்றாள். கீக்கிரத்தில் அழுகையும் சிரிப்பாக மாறியது. மனத்திடை நின்ற சங்கேதப்பிசாசம் சென்றவிடம் தெரியாமல் ஒடி மறை ந்துகொண்டது. தாயும் மகனும் யாதொரு மனத்தாங்கலுமின்றி உரையாடத்தொடங்கினார். என்னே தாய்மடியின் மகத்துவம்! எத்துனை பல மான துக்கமாயினுஞ்சரி, மனக்கிலேசம், பீதி, எந்தப் பிசாசாயினும்சரி தாயின் மடியைக் கண்டவடன் ஒட்டுமெடுக்கும்போஜும்! எத்துனைதடனவ ளாம் குழக்கைப்பருவத்தில் தாயின் மடி என்ற தெய்வலோகத்தொட்டிலீல் ஸ்னயர்க்கிருக்கிறோம்!!

“ஐந்து வயதினிலே,
அறியாப் பருவத்திலே”

அதனை காம் இருக்கோயிலாகக் கொண்டிருக்கோமல்லவா? இப்பொழுதும் எல்லோருக்கும் அந்த சஞ்சிவி இருக்கும் பகுத்தில், உலகம் எவ்வளவு ருசிகரமா யிருக்கும்!

கிற்க: தாய்க்கும் மகனுக்கும் இடையே நின்ற மனத்தாங்கல் என்ற சங்கிலி அறுங்கு விழுக்கதும், இருவர் மனமும் கார்தம்போல் ஒன்றை யொன்று ஆகர்வதித்துக்கொண்டன. சொல்லவேண்டுமோ அப்பொழுது அவர்கள் அனுபவித்த இன்பத்தை! அவர்களின் மனோகிலையை உள்ளடிச் சொல்லவேண்டுமானால். பிறக்க குழக்கைகளின் மனதைத்தான் அப்பொழுதைய மனோகிலைக்கு ஏப்பிட முடியும்.

அன்னதோர் இன்பத்திலே பிரபா கக்கிலிட்டாள் உண்மையை, அதுவென்ன? அதுதான் தன் காதல் விடுயத்தை.

“உன் மனதைக்கவர்க்க கட்டமுகன் யாரம்?”

பிரபாவின் குறும்புக்கிரிப்பு ஒளி வீசியது. அழுத்தாற்போல தவள் முகமும் திரையிடப்பட்டாற்போல மங்கியது.

(தொடரும்.)